

(b) authorize another Joint or Deputy or Assistant Commissioner to exercise the said powers and discharge the said duties.

(5) Any party aggrieved by an order of the Commissioner under sub-sections (1) (a), (2), ¹[*] or (4) (a), not being an order against which a suit or an appeal to a Court is provided in this Act, may appeal to the Government within three months from the date of the receipt of the order by him:

Provided that the Government shall not pass any order prejudicial to any party unless he has had a reasonable opportunity of making his representations.

CHAPTER III

RELIGIOUS INSTITUTIONS

GENERAL PROVISIONS

23. Subject to the provisions of this Act, the administration of ²[all temples (including specific endowments attached thereto) and all religious endowments] shall be subject to the general superintendence and control of the Commissioner; and such superintendence and control shall include the power to pass any orders which may be deemed necessary to ensure that ³[such temples and endowments] are properly administered and that their income is duly appropriated for the purposes for which they were founded or exist:

⁴[Provided that the Commissioner shall not pass any order prejudicial to any temple or endowment unless the trustees concerned have had a reasonable opportunity of making their representations.]

24. (1) The Commissioner or an Additional a Joint or a Deputy or an Assistant Commissioner or any officer authorized by the Commissioner or ⁵[Additional Commissioner or Joint or Deputy Commissioner] or the Assistant Commissioner in his behalf shall have power to enter the premises of any place of worship for the purpose of exercising any power conferred or discharging any duty imposed by this Act, or the rules made thereunder.

(2) If any such officer is resisted in the exercise of such power or discharge of such duty, the Magistrate having Jurisdiction

1. The brackets and figure "(3)" were omitted by section 8 (ii) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968).
2. These words were substituted by section 2 (a)(i) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Fourth Amendment) Act, 1974 (Tamil Nadu Act 28 of 1974).
3. These words were substituted by section 2(a) (ii), *ibid*.
4. This proviso was added by section 2(b), *ibid*.
5. These words were substituted for the words "or the Area Committee" by section 9 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968).

Powers and duties of the Commissioner in respect of ²[temples and religious endowments].

Power to enter religious institutions.

(ஆ) மேற்சொன்ன அதிகாரங்களைச் செலுத்தவும், மேற்சொன்ன கடமைகளை ஆற்றவும் பிறிதோர் இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையருக்கு அதிகாரமளிக்கலாம்.

(3) எந்த ஆணையை எதிர்த்து, இந்தச் சட்டத்தில் நீதிமன்றத்தில் உரிமை வழக்கு தொடுக்க அல்லது மேல்முறையீடு செய்ய வகை செய்யப்பட்டிருக்கிறதோ அந்த ஆணையாக இல்லாத, ஆணையரின், (1)(அ), (2), ¹[*] அல்லது (4)(அ) உட்பிரிவுகளின்படியான ஓர் ஆணையால் குறையுற்ற தரப்பினர் எவரும், அவரால் அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக: தரப்பினர் எவரும், தமது வாதத்தை எடுத்துரைப்பதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவருக்கு குந்தகமானதாகவுள்ள ஆணை எதனையும் அரசு பிறப்பித்தலாகாது.

அத்தியாயம் III

சமய நிறுவனங்கள்

பொது வகைமுறைகள்

23. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ²[கோயில்கள் அனைத்தும் (அதனுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடைகள் உள்ளடங்கலாக) மற்றும் சமயநிலைக் கொடைகள் அனைத்தும்] ஆணையரின் பொதுக்கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டிருக்கும் மற்றும் அத்தகைய கண்காணிப்பும் கட்டுப்பாடும், ³[அத்தகைய கோயில்களும் நிலைக்கொடைகளும்] உரியவாறு நிருவகிக்கப்படுகின்றன என்பதையும், அவற்றின் வருமானங்கள், அவை எந்த நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டனவோ அல்லது இருந்து வருகின்றனவோ அந்த நோக்கங்களுக்காக உரியவாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதிசெய்து கொள்வதற்குத் தேவையெனக் கருதலாகும் ஆணைகள் எவற்றையும் பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை உள்ளடக்கும்:

²[கோயில்கள் மற்றும் சமய நிலைக் கொடைகளைப் பொறுத்து ஆணையரின் அதிகாரங்களும் கடமைகளும்.

¹[**வரம்புரையாக:** ஆணையர், கோயில் அல்லது நிலைக்கொடை எதற்கும், தொடர்புடைய அறங்காவலர்கள் தங்களது வாதத்தினை எடுத்துரைப்பதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவற்றிற்குக் குந்தகமாக உள்ள ஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது.]

24. (1) ஆணையர் அல்லது கூடுதல் அல்லது இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர், அல்லது ஆணையரால் ⁴[அல்லது கூடுதல் அல்லது இணை அல்லது துணை ஆணையரால்] அல்லது உதவி ஆணையரால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும், இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளினால் வழங்கப்பட்ட அதிகாரம் எதனையும் செலுத்துகின்ற அல்லது சுமத்தப்பட்ட கடமை எதனையும் ஆற்றுகின்ற நோக்கத்திற்காக, வழிபாட்டிடம் எதனின் வளாகத்திற்குள்ளும் நுழைவதற்கு அதிகாரம் உடையவர் ஆவார்.

சமய நிறுவனங்களில் நுழைவதற்கு அதிகாரம்.

(2) அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துகையில் அல்லது அத்தகைய கடமையை ஆற்றுகையில், அத்தகைய அலுவலர் எவரும் நடைசெய்யப்படுவாராயின், அதிகாரவரம்புடைய குற்றவியல் நடுவர், அத்தகைய

¹ அடைப்புக்குறிகளும் (3) என்ற இலக்கமும், 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 8 (ii) பிரிவால் விட்டுவிடப்பட்டன.

² 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (நான்காம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 28/1974) 2 (அ) (i) பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

³ இந்தச் சொற்கள் மேற்படி சட்டத்தின் 2(அ) (ii) பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.

⁴ இந்த வரம்புரை மேற்படி சட்டத்தின் 2(ஆ) பிரிவினால் சேர்க்கப்பட்டது.

⁵ இந்தச் சொற்கள், 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 9 ஆம் பிரிவால் "அல்லது வட்டாரக்குழு" என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

shall, on written requisition from such officer direct any police officer not below the rank of Sub-Inspector to render such help as may be necessary to enable the officer to exercise such power or discharge such duty.

(3) Before entering the sanctum sanctorum or pooja gruha any other portion held specially sacred within the premises of a religious institution or place of worship, the person authorised by or under sub-section (1) or the police officer referred to in sub-section (2), shall give reasonable notice to the trustee or head of the institution and shall have due regard to the religious practice or usage of the institution.

(4) Nothing in this section shall be deemed to authorise any person who is not a Hindu to enter the premises or place or any part thereof referred to in this section.

(5) If any question arises, whether the religious practice or usage of the institution prohibits entry into the sanctum sanctorum or pooja gruha or any other portion held specially sacred within the premises of a religious institution, or place of worship, by the person or police officer mentioned in sub-section (3), the question shall be referred for the decision of the Commissioner. Before giving any decision or any such question, the Commissioner may make such enquiry as he deems fit.

(6) Any person aggrieved by the decision of the Commissioner under sub-section (5) may, within one month from the date of the decision, appeal to the Government:

Provided that the Government shall not pass any order prejudicial to any party unless he has had a reasonable opportunity of making his representations.

Commissioner,
etc., to
observe
appropriate
forms and
ceremonies.

25. ¹[The Commissioner, an Additional Commissioner] or a Joint Commissioner, or a Deputy Commissioner ²[or an Assistant Commissioner] and every other person exercising powers of superintendence or control under this Act, shall, so far as may be, observe forms and ceremonies appropriate to the religious institution in respect of which such powers are exercised and in the case of a math, act in conformity with the usages of the math in his dealings with the head of the math.

Qualifications
of trustees.

26. (1) A person shall be disqualified for being appointed as and for being a trustee of any religious institution,—

- (a) if he does not profess the Hindu religion:
³[(aa) if he is not a citizen of India];
- (b) except in the case of hereditary trustee, if he is less than twenty-five ⁴[****] years of age;
- (c) if he is an undischarged insolvent;

¹ Inserted by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2002, Section 10. (Tamil Nadu Act 50 of 2002.)

² These words were substituted for the words "an Assistant Commissioner or a member of an Area Committee" by section 10 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968).

³ Inserted by the Tamil Nadu Act 30 of 1994.

⁴ The expression was omitted by section 4 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 (Tamil Nadu Act 15 of 2006)

அலுவலரின் எழுத்து வடிவிலான கோரிக்கையின்பேரில் அந்த அலுவலர் அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்கு அல்லது அத்தகைய கடமைகளை ஆற்றுவதற்குத் தேவையாகலாகும் உதவியை அளிக்குமாறு துணை ஆய்வாளரின் படிநிலைக்குக் குறையாத காவல் அலுவலர் எவரையும் பணித்தல் வேண்டும்.

(3) கருவறைக்குள் அல்லது பூஜை இடத்திற்குள் அல்லது ஒரு சமய நிறுவனத்தின் அல்லது வழிபாட்டிடத்தின் வளாகத்திற்குள் உள்ள சிறப்பான புனித இடமாகக் கொள்ளப்படும் வேறு பகுதி எதிலும் நுழைவதற்கு முன்பு, (4) ஆம் உட்பிரிவினாலோ அதன் வழியாலோ அதிகாரமளிக்கப்பட்டவர் அல்லது (5) ஆம் உட்பிரிவால் சுட்டப்பட்ட காவல் அலுவலர், அறங்காவலருக்கு அல்லது அந்த நிறுவனத்தின் தலைவருக்கு நியாயமான அறிவிப்பைக் கொடுத்தல் வேண்டும் மற்றும் அந்த நிறுவனத்தின் சமய நடைமுறைக்கு அல்லது வழக்கத்திற்கு உரிய மதிப்புக் கொடுத்தல் வேண்டும்.

(4) இந்தப் பிரிவில் சுட்டப்பட்ட வளாகங்களில் அல்லது இடம் அல்லது அதன் பகுதி எதற்குள்ளும் இந்துவாக இல்லாத ஆள் எவரும் நுழைவதற்கு, இந்தப் பிரிவில் உள்ள எதுவும் அதிகாரமளிப்பதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(5) நிறுவனத்தின் சமயநடைமுறை அல்லது வழக்கமானது, கருவறைக்குள் அல்லது பூஜை அறைக்குள் அல்லது ஒரு சமயநிறுவனத்தில் அல்லது வழிபாட்டிடத்தின் வளாகத்திற்குள் சிறப்பான புனித இடமாகக் கொள்ளப்படும் பிற பகுதி எதிலும் (3) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஆள் அல்லது காவல் அலுவலர் நுழைவதைத் தடைசெய்கிறதா என்ற வினா எதுவும் எழுமாயின், அந்த வினாவானது, ஆணையரின் முடிபுக்காகக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும். அத்தகைய வினா எதனையும் குறித்து முடிபு எதனையும் செய்வதற்கு முன்பு, ஆணையர் தான் பொருத்தமெனக் கருதும் விசாரணையைச் செய்யலாம்.

(6) உட்பிரிவு (5) இன்படி ஆணையரின் முடிபினால் குறையுற்றவர் எவரும், முடிபின் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு மேல் முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக: அரசு, தரப்பினர் எவரும், தமது வாதத்தை எடுத்துரைப்பதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றைப் பெற்றிருந்தாலன்றி, அவருக்குக் குந்தகமாகவுள்ள ஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது.

25. ¹[ஆணையர், கூடுதல் ஆணையர்] அல்லது இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் ²[அல்லது உதவி ஆணையர்] மற்றும் இந்தச் சட்டத்தின்படி கண்காணிப்பு அல்லது கட்டுப்பாடு செய்யும் அதிகாரங்களைச் செலுத்துகின்ற வேறு ஆள் ஒவ்வொருவரும், எந்த சமய நிறுவனத்தைப் பொறுத்து அத்தகைய அதிகாரங்கள் செலுத்தப்படுகின்றனவோ அந்தச் சமய நிறுவனத்திற்கு உரிய வினைமுறைகளையும் சடங்குகளையும் இயன்ற அளவு கடைப்பிடித்தலும், ஒரு மடத்தைப் பொறுத்தவரை, மடத்தின் தலைவருடன் ஈடுபடுகின்ற தனது நடவடிக்கைகளில் மடத்தின் வழக்கங்களுக்கு இணங்கச் செயற்படுதலும் வேண்டும்.

ஆணையர்
முதலானோர்
உரிய வினை
முறைகளையும்
சடங்கு
களையும்
கடைப்
பிடித்தல்.

26. (1) ஒருவர்—

- (அ) அவர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாதிருப்பாராயின்,
³[(அஅ) அவர், இந்தியக் குடிமகனாக இல்லாதிருப்பாராயின்];
- (ஆ) பரம்பரை அறங்காவலரைப் பொறுத்தவரை தவிர, அவர் இருபத்து ஐந்து வயதிற்குக் குறைந்தவராக ⁴[***] இருப்பாராயின்,
- (இ) அவர் விடுவிப்புப் பெறாத நொடிப்புநிலையராக இருப்பாராயின்,

அறங்காவலர்
களின்
தகுதிகள்.

¹ 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 50/2002) 10 ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.

² இந்தச் சொற்கள் 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 10 ஆம் பிரிவால் "உதவி ஆணையர் அல்லது வட்டாரக்குழு உறுப்பினர்" என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

³ 30/1994 தமிழ்நாடு சட்டத்தால் புகுத்தப்பட்டது.

⁴ 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/2006) 4 ஆம் பிரிவினால் இந்த சொற்றொடர் விட்டுவிடப்பட்டது.

- (d) if he is of unsound mind or is suffering from mental defect or infirmity which would render him unfit to perform the functions and discharge the duties of a trustee or is suffering from leprosy or any other loathsome disease;
- (e) if he is interested in a subsisting lease of any property of, or contract made with or any work being done for, the religious institution or is in arrears of any kind due by him to such religious institution or endowment;
- (f) if he is employed as a paid legal practitioner on behalf of or against the religious institution;
- ¹[(ff) if he has been removed or dismissed from service under the Central Government or any Government or any local authority;]
- (g) if he has been sentenced by a criminal court for an offence involving moral delinquency, such sentence not having been reversed or the offence pardoned;
- (h) if he has acted adverse to the interests of the institution.

(2) If a trustee,—

- (a) becomes subject to any of the disqualifications mentioned in sub-section (1); or
- ²[(b) resigns his seat by writing under his hand addressed—
 - (i) in the case of trustee appointed by the Assistant Commissioner, to the Assistant Commissioner, ³[***]
 - (ii) in the case of trustee appointed by the Joint Deputy Commissioner to the Joint/Deputy Commissioner, and
 - (iii) in any other case, to the Commissioner,

his seat shall thereupon become vacant].

(3) If any question arises as to whether a trustee has become subject to any of the disqualifications mentioned in sub-section (1), the question shall be referred for the decision of the Joint/Deputy Commissioner.

1. This clause was inserted by section 11 (i) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968).

2. Clause (b) was substituted by Tamil Nadu Act 39/1996.

3. The word "and" was omitted by section 5 (i) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1978 (Tamil Nadu Act 42 of 1978).

(FF) அறங்காவலருடைய பதவிப்பணிகளைப் புரிவதற்கும் கடமைகளை ஆற்றுவதற்கும் அவரைத் தகுதியற்றவராக ஆக்கக்கூடிய அளவிற்கு மனச்சீர்கேடுற்றவராக இருப்பாராயின் அல்லது வேறு மனநலக்குறைவினால் அல்லது மனத் தளர்ச்சியினால் துன்புறுவாராயின் அல்லது தொழுநோயினால் அல்லது பிற அருவெறுக்கத்தக்க நோய் எதனாலும் துன்புறுவாராயின்;

(உ) சமய நிறுவனத்தின் குத்தகையிலுள்ள சொத்து எதிலும் அல்லது அதனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது அதற்காகச் செய்யப்படும் பணி எதிலும் உரித்தமுடையவராக இருப்பாராயின் அல்லது அத்தகைய சமயநிறுவனம் அல்லது நிலைக்கொடைக்கு எந்த வகையான நிலுவைத் தொகையும் அவரால் கொடுபட வேண்டியதாக இருக்குமாயின்;

(ஊ) அவர், சமய நிறுவனத்தின் சார்பாக அல்லது அதற்கு எதிராக ஊதியம் பெறும் சட்டத்தொழிலாற்றுநராக பணியமர்த்தப்படுவாராயின்;

¹[(ஊஊ) அவர், மைய அரசின் அல்லது மாநில அரசு எதனின் அல்லது வட்டார அதிகார அமைப்பு எதனின் கீழுமுள்ள பணியிலிருந்து நீக்கப்படுவாராயின் அல்லது பணியறவு செய்யப்படுவாராயின்;]

(எ) அவருக்கு ஒழுக்கத் தவற்றினை உள்ளடக்கிய குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்து, அத்தகைய தண்டனைத்தீர்ப்பு எதிர் மாறாக்கப்படாதிருப்பின் அல்லது அந்தக் குற்றம் மன்னிக்கப்படாமல் இருக்குமாயின்;

(ஏ) அவர் நிருவாகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவாராயின்

சமய நிறுவனம் எதனின் அறங்காவலராக அமர்த்தப்படுவதற்கும் அறங்காவலராக இருப்பதற்கும் தகுதியற்றவர் ஆவார்,

(2) ஓர் அறங்காவலர்—

(அ) (1)ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள தகுதியின்மைகளில் எதற்கும் உட்படுவாராயின்; அல்லது

²[(ஆ) (i) உதவி ஆணையரால் அமர்த்தப்பட்ட அறங்காவலரைப் பொறுத்தவரையில், உதவி ஆணையருக்கு; ³[* * * * *]

(ii) இணை/துணை ஆணையரால் அமர்த்தப்பட்ட அறங்காவலரைப் பொறுத்தவரையில், இணை/துணை ஆணையருக்கு; மற்றும்

(iii) பிற நேர்வு எதிலும், ஆணையருக்கு

தம் கையொப்பமிட்டு எழுத்துவழி தெரிவித்து, தன்னுடைய பதவியிடத்தை விட்டு விலகுவாராயின்,

அவருடைய பதவியிடம் அதன்பேரில் காலியாகி விடும்.]

(3) (1) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்ட தகுதியின்மைகளில் எதற்கும் ஓர் அறங்காவலர் உட்பட்டிருக்கிறாரா என்ற வினா எதுவும் எழுமாயின், அந்த வினா இணை/துணை ஆணையரின் முடிபிற்காகக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும்.

¹ இந்தக்கூறு 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (நிருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 11 (i) பிரிவால் புகுத்தப்பட்டது.

² (ஆ) கூறு, 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.

³ "மற்றும்" என்ற சொல் 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (நிருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1978) 5 (i) ஆம் பிரிவால் விட்டுவிடப்பட்டது.

(4) If a hereditary trustee becomes subject to any of the disqualifications mentioned in sub-section (1), the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be, may supersede the trustee.

(5) Any person affected by an order of the Joint/Deputy Commissioner under sub-section (3) or sub-section (4) may, within one month from the date of receipt of the order by him, appeal against the order, to the Commissioner.

(6) The trustee of the religious institution for which a Board of Trustees has been constituted shall cease to hold office if he absents himself from three consecutive meetings of such Board of Trustees within a period of two months:

Provided that when a person who has ceased to be a trustee by reason of such absence applies for restoration within one month from the date of the last of the three meetings, the Board of Trustees may, at the meeting next after the receipt of such application, restore him to his office of trustee but a trustee shall not be so restored more than once during his term of office.

*Explanation:—*A meeting adjourned for want of quorum shall be deemed to be meeting for the purpose of this sub-section .

27. The trustee of a religious institution shall be bound to obey all lawful orders issued under the provisions of this Act by the Government, ¹[the Commissioner, the Additional commissioner], the Joint Commissioner, Deputy Commissioner or the Assistant Commissioner.

28. (1) Subject to the provisions of the ²[Tamil Nadu] Temple Entry Authorisation Act, 1947, the trustee of every religious institution is bound to administer its affairs and to apply its funds and properties in accordance with the terms of the trust, the usage of the institution and all lawful directions which a competent authority may issue in respect thereof and as carefully as a man of ordinary prudence would deal with such affairs, funds and properties if they were his own.

(2) A trustee shall, subject to the provisions of this Act, be entitled to exercise all powers incidental to the provident and beneficial administration of the religious institution and to do all things necessary for the due performance of the duties imposed on him.

(3) A trustee shall not be entitled to spend the funds of the religious institution for meeting any costs, charges or expenses incurred by him in any suit, appeal or application or other proceeding for, or incidental to, his removal from office or the taking of any disciplinary action against him:

¹ Substituted by Section 11 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2002 (Tamil Nadu Act 50 of 2002).

² These words were substituted for the word "Madras" by the Tamil Nadu Adaptation of Laws Order, 1969 as amended by the Tamil Nadu Adaptation of Laws (Second Amendment) Order, 1969.

Trustee bound
to obey
orders issued
under this
Act.

Care required
of trustee
and his
powers.

(4) பரம்பரை அறங்காவலர் ஒருவர், (1)ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள தகுதியின்மைகளில் எதற்கும் உட்பட்டிருப்பாராயின், இணை ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப, துணை ஆணையர், அறங்காவலரைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்.

(5). (3)ஆம் உட்பிரிவு அல்லது (4)ஆம் உட்பிரிவின் படியான இணை / துணை ஆணையரின் ஆணையினால் பாதிக்கப்பட்டவர் எனும், அவரால் ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், அந்த ஆணையை எதிர்த்து ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

(6) எந்தச் சமய நிறுவனத்திற்காக, அறங்காவலர்கள் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நிறுவனத்தின் அறங்காவலர் இரண்டு மாத கால அளவிற்குள், அத்தகைய அறங்காவலர்கள் குழுமத்தின் மூன்று கூட்டங்களுக்குத் தொடர்ந்து வாராதிருப்பாராயின், அவர் பதவியிலிருப்பது அற்றுப்போகும்:

வரம்புரையாக: அவ்வாறு வாராதிருந்ததன் காரணமாக, அறங்காவலர் பதவியிலிருப்பது அற்றுப்போன ஆள் ஒருவர், மூன்று கூட்டங்களில், கடைசி கூட்டத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் பதவியமர்த்தம் பெற விண்ணப்பிக்கிறபோது, அறங்காவலர்கள் குழுமம், அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்ற பின்பு அடுத்துவரும் கூட்டத்தில், அறங்காவலர் பதவியில் அவரை மீண்டும் அமர்த்தலாம், ஆனால் அறங்காவலர் ஒருவர், அவரது பதவிக் காலத்தின் போது ஒரு முறைக்கு மேலாக அவ்வாறு மீண்டும் பதவியமர்த்தம் செய்யப்படுதல் ஆகாது.

விளக்கம்:—குறைவெண் இன்மையால் ஒத்திப்போடப்பட்ட கூட்டமானது, இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக ஒரு கூட்டமாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

27. ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர், அரசால், '[ஆணையரால், கூடுதல் ஆணையரால்] இணை ஆணையரால், துணை ஆணையரால் அல்லது உதவி ஆணையரால் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி பிறப்பிக்கப்பட்ட சட்டப்படியான ஆணைகள் அனைத்திற்கும் கீழ்ப்படியக் கட்டுப்பட்டவர் ஆவார்.

இந்தச் சட்டத் தின்படி பிறப் பிக்கப்பட்ட ஆணைகளுக்குக் கீழ்ப்படிய அறங்காவலர் கட்டுப்பட்டவர் அறங்காவலருக்குத் தேவைப்படும் கவனமும் அவருடைய அதிகாரங் களும்.

28.(1) 1947 ஆம் ஆண்டு ²[தமிழ்நாடு] கோயில் நுழைவு அதிகாரமளிப்புச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு சமய நிறுவனத்தின் அறங்காவலரும், கட்டளையின் வரையுரைகளுக்கும் நிறுவனத்தின் வழக்கத்திற்கும், அவற்றைப் பொறுத்து தகுதிறமுடைய அதிகாரி பிறப்பிக்கலாகும் சட்டப்படியான பணிப்புரைகள் அனைத்திற்கும் இணங்கவும், அதன் அலுவல்களும், நிதியங்களும், சொத்துக்களும், ஒரு சாதாரண நுண்ணறிவு உடைய ஒரு மனிதனுக்குச் சொந்தமாக இருக்குமாயின், அவர் அதனை எத்துணை கவனத்துடன் கையாளுவாரோ அதே கவனத்துடனும், நிருவகிக்கவும், பயன்படுத்தவும் கட்டுப்பட்டவர் ஆவார்.

(2) அறங்காவலர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, சமயநிறுவனத்தின் எதிர்கால நோக்குடையதாகவும், நலப்பயன்தரக்கூடிய வகையிலும் நிருவகிப்பதற்கு சார்வுறுவான அதிகாரங்கள் அனைத்தையும் செலுத்துவதற்கும், அவர்மீது சுமத்தப்பட்ட கடமைகளை உரியவாறு புரிவதற்கும், தேவையான செயல்கள் அனைத்தையும் செய்வதற்கும் உரிமைகொண்டவர் ஆவார்.

(3) அறங்காவலர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவதற்கான அல்லது அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான உரிமைவழக்கு, மேல்முறையீடு அல்லது விண்ணப்பம் அல்லது பிற நடவடிக்கை எதிலும் அவர் செய்ய நேர்ந்த செலவுத்தொகைகள், செலவுகள் அல்லது செலவினங்கள் எவற்றையும் ஏற்பதற்கு, சமய நிறுவனத்தின் நிதியங்களைச் செலவு செய்வதற்கு, அறங்காவலர் உரிமைகொண்டவர் ஆகார்:

¹ 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 50/2002) 11 ஆம் பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.

² இந்தச் சொல் 1969ஆம் ஆண்டு சட்டங்கள் இணக்க (இரண்டாம் திருத்தம்) ஆணையால் திருத்தம் செய்யப்பட்டவாறான, 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் இணக்க ஆணையால் "சென்னை" என்ற சொல்லுக்குமாற்றாக அமைக்கப்பட்டது.

Provided that the trustee may reimburse himself in respect of such costs, charges or expenses if he is specifically permitted to do so by an order passed under section 102.

29. (1) For every religious institution, there shall be prepared and maintained a register in such form as the Commissioner may direct showing:—

Preparation of register for all institutions.

- (a) the origin and history of the institution and the names of past and present trustees and particulars as to the custom, if any, regarding succession to the office of trustee;
- (b) particulars of the scheme of administration and of the dittam or scale of expenditure;
- (c) the names of all offices to which any salary, emoluments or perquisite is attached and the nature, time and conditions of service in each case;
- (d) the jewels, gold, silver, precious stones, vessels and utensils and other movables belonging to the institutions with their weights and estimated value;
- (e) particulars of all other endowment of the institution and of all title deeds and other documents;
- (f) particulars of the idols and other images in or connected with the institution, whether intended for worship or for being carried in processions;
- (g) particulars of ancient or historical records with their contents in brief;
- (h) such other particulars as may be required by the Commissioner.

(2) The register shall be prepared, signed and verified by the trustee of the institution concerned or by his authorized agent and submitted by him to the Commissioner, directly in the case of a math, and through the Assistant Commissioner in other cases, within three months from the date of the commencement of this Act or from the founding of the institution, as the case may be, or within such further period as may be allowed by the Commissioner or the Assistant Commissioner:

Provided that this sub-section shall not apply where a register so signed and verified has been submitted to—

- (i) the Board before the 30th September 1951; and

வரம்புரையாக: அறங்காவலர், அத்தகைய செலவுத்தொகைகள், செலவுகள் அல்லது செலவினங்களைப் பொறுத்து, 102 ஆம் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையினால் ஈடு செய்துகொள்ளுமாறு குறிப்பாக அவர் அனுமதிக்கப்படுவாராயின், அவர் அவ்வாறு செய்யலாம்.

29. (1) சமயநிறுவனம் ஒவ்வொன்றும், ஆணையர் பணிக்கின்ற படிவத்தில் பின்வருவனவற்றைக் காட்டும் ஒரு பதிவேட்டைத் தயார்செய்து, வைத்துவருதல் வேண்டும்:—

அனைத்து நிறுவனங்களுக்கும் பதிவேடு தயாரித்தல்.

(அ) நிறுவனத்தின் தோற்றமும் வரலாறும், முன்னைய மற்றும் இப்போதைய அறங்காவலர்களின் பெயர்கள், அறங்காவலர் பதவிக்கு வாரிசுரிமை பற்றிய வழக்கம் குறித்த விவரங்கள்;

(ஆ) நிருவாகத் திட்டமுறை குறித்த விவரங்கள் மற்றும் செலவுத் திட்டம் அல்லது விகிதப்பாடு குறித்த விவரங்கள்;

(இ) ஊதியம், பதவியூதியம் அல்லது இடை ஆதாயங்கள் எவையும், எந்தப் பதவி பொறுத்தனவோ அந்தப் பதவிகள் அனைத்தின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு நேர்விலும், பணியின் தன்மை, காலம் மற்றும் நிபந்தனைகள்;

(ஈ) எடைகளுடனும் மதிப்பிடப்பட்ட பெறுமானத்துடனும், நிறுவனங்களுக்குச் சொந்தமான நகைகள், தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், கலங்கள், பாத்திரங்கள் மற்றும் பிற அசையும் பொருட்கள்;

(உ) நிறுவனத்தின் பிற நிலைக்கொடைகள் அனைத்தும் மற்றும் உரிமைமூல ஒப்பாவணங்கள், மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தும் பற்றிய விவரங்கள்;

(ஊ) நிறுவனத்தில் உள்ள அல்லது அதனோடு தொடர்புடைய சிலைகள் மற்றும் பிற படிமங்கள், அவை வழிபாட்டிற்காகக் கருதப்பட்டனவாயினும் ஊர்வலங்களில் எடுத்துச் செல்வதற்காகக் கருதப்பட்டனவாயினும், அவை பற்றிய விவரங்கள்;

(எ) சுருக்கமான உள்ளடக்கங்களுடன் தொன்மையான அல்லது வரலாற்றில் புகழ்பெற்ற பதிவணங்கள் பற்றிய விவரங்கள்;

(ஏ) ஆணையரால் வேண்டுறுத்தப்படலாகும் பிற விவரங்கள்.

(2) தொடர்புடைய நிறுவனத்தின் அறங்காவலரால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரால், பதிவேடு தயார் செய்யப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, உண்மையென உறுதியளிக்கப்பட்டு, ஒரு மடத்தைப் பொறுத்த வரையில் நேரடியாகவும், பிற நேர்வுகளில் உதவி ஆணையர் வாயிலாகவும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதியிலிருந்து அல்லது நேர்வுக்கேற்ப, இந்த நிறுவனம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அல்லது ஆணையரால் அல்லது உதவி ஆணையரால் அனுமதிக்கப்படலாகும் மேலுமான காலத்திற்குள் ஆணையருக்கு அவரால் பணிநிறுத்தப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: அவ்வாறு கையொப்பமிடப்பட்டு, உண்மையென உறுதியளிக்கப்பட்ட பதிவேடானது—

(i) 1951, செப்டம்பர் 30-க்கு முன்பு வாரியத்திற்கும்; மற்றும்

- (ii) the Commissioner after the 30th September, 1951 and before the date of the commencement of this Act.

¹[(3) The Assistant Commissioner, if the register is submitted through him, may, after such inquiry, as he may consider necessary, recommend such alterations, omissions or additions in the register as he may think fit.

(4) The Commissioner may, after receiving the register and the recommendations of the Assistant Commissioner with respect thereto and making such further inquiry as he may consider necessary, direct the trustee to make such alterations, omissions or additions in the register as he may deem fit.]

(5) The trustee shall carry out the orders of the Commissioner and then submit three copies of the register as corrected to the Commissioner for approval.

(6) One copy of the register as approved by the Commissioner shall be furnished to the trustee and one ²[to the Assistant Commissioner concerned].

30. The trustee or his authorized agent shall scrutinize the entries in the register every year and submit to the Commissioner for his approval directly or through the Assistant Commissioner, as the case may require, a verified statement showing the alterations, omissions or additions required in the register; and the provisions of sub-sections, (3) to (6) of section 29 shall apply in relation to such statement as they apply in relation to a register.

31. The trustee or his authorized agent shall submit to the Commissioner for his approval directly or through the Assistant Commissioner, as the case may require, once in every ten years (commencing from the year in which the register required under section 29 is first submitted), a consolidated register incorporating therein all alterations, omissions and additions made or required to be made in the register submitted under section 29 and the provisions of that section shall apply to such consolidated register as if were a register submitted under that section.

32. (1) The trustee of every religious institution shall furnish to the Commissioner such accounts, returns, reports or other information relating to the administration of the institution, its funds, property or income or moneys connected therewith, or the appropriation thereof, as the Commissioner may require and at such time and in such form as he may direct.

(2) Without prejudice to the provisions contained in sub-section (1), the Assistant Commissioner, in the case of any religious institution other than a math may require the trustee of such religious institution to furnish to him such accounts,

¹ This sub-sections were substituted by section 17 (3) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1996 (Tamil Nadu Act 39 of 1996.)

² These words were substituted for the words "to the Area Committee or the Assistant Commissioner concerned if any" by section 13 (iv) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968).

Annual
verification of
the register.

Submission of
register once
in ten years.

Trustee to
furnish
accounts,
returns, etc.

- (ii) 1951, செப்டம்பர் 30க்கு பின்பும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதிக்கு முன்பும் ஆணையருக்கும்,

பணிநிறுத்தப்படுகிறவிடத்து, இந்த உட்பிரிவானது பொருந்தாது.

1(3) உதவி ஆணையர், தேவையெனக் கருதலாகும் விசாரணையைச் செய்த பின்பு, பதிவேடு அவர் வழியாகப் பணிநிறுத்தப்படுமாயின், அவர் தாம் தேவையெனக் கருதலாகும் மாற்றங்களை, விடுகைகளை அல்லது சேர்ப்புகளை பதிவேட்டில் செய்யுமாறு பரிந்துரை செய்யலாம்.

(4) ஆணையர், பதிவேட்டினையும், அது குறித்த உதவி ஆணையரின் பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்டபின்பும், தாம் தேவையெனக் கருதலாகும் மேலுமான விசாரணையைச் செய்தபின்பும், தாம் தேவையெனக் கருதலாகும் மாற்றங்களை, விடுகைகளை அல்லது சேர்ப்புகளைப் பதிவேட்டில் செய்யுமாறு அறங்காவலரைப் பணிக்கலாம்.]

(5) அறங்காவலர், ஆணையரின் ஆணைகளை நிறைவேற்றுவதும், அதன்பின்பு, ஆணையரின் ஒப்புதலளிப்புக்காக, திருத்தப்பட்ட பதிவேட்டின் மூன்று படிக்களைப் பணிநிறுத்தப்படும் வேண்டும்.

(6) ஆணையரால் ஒப்புதலளிக்கப்பட்டவாறான பதிவேட்டின் ஒரு படி அறங்காவலருக்கும், மற்றொருபடி [தொடர்புடைய உதவி ஆணையருக்கும்] அளிக்கப்படுதல் வேண்டும்.

30. அறங்காவலர், அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவர், ஓய்வோர் ஆண்டும் பதிவேட்டிலுள்ள பதிவுகளைக் கூர்ந்தாய்வு செய்து, பதிவேட்டில் தேவைப்படுகிற மாற்றங்கள், விடுகைகள் அல்லது சேர்ப்புகளைக் காட்டுகிற ஒரு சரிபார்க்கப்பட்ட விவர அறிக்கையை நேர்விற்கேற்ப, நேரடியாக அல்லது உதவி ஆணையர் வாயிலாக ஒப்புதலுக்காக ஆணையருக்குப் பணிநிறுத்தப்படும் வேண்டும், மற்றும் 29 ஆம் பிரிவின் (3) முதல் (6) வரையிலான உட்பிரிவுகளின் வகைமுறைகள், ஒரு பதிவேட்டிற்குப் பொருந்துவனபோன்றே, அத்தகைய விவர அறிக்கைக்குப் பொருந்தும்.

பதிவேட்டினை ஆண்டுதோறும் சரிபார்த்தல்.

31. அறங்காவலர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவர், ஆணையருடைய ஒப்புதலுக்காக, 29ஆம் பிரிவின்படி அனுப்பப்பட்ட பதிவேட்டில் செய்யப்பட்ட அல்லது செய்யப்படவேண்டுமென்று வேண்டுகிறத்தப்பட்ட மாற்றங்கள், விடுகைகள், சேர்ப்புகள் அனைத்தையும், அதில் ஒன்றாகச் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பதிவேட்டை (29 ஆம் பிரிவின்படி வேண்டுகிறத்தப்பட்ட பதிவேடு முதலில் பணிநிறுத்தப்பட்ட ஆண்டிலிருந்து தொடங்குகிற) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, நேர்வுக்கேற்ப, நேரடியாகவோ அல்லது உதவி ஆணையர் வழியாகவோ அனுப்பதல் வேண்டும், மற்றும் அந்தப் பிரிவின் வகைமுறைகள், அந்தப் பிரிவின் படி பணிநிறுத்தப்பட்ட பதிவேடாக அது இருந்தாற்போன்று, அத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட பதிவேட்டிற்குப் பொருந்தும்.

பத்தாண்டு களுக்கு ஒருமுறை பதிவேட்டை அனுப்பதல்.

32. (1) சமயநிறுவனம் ஒவ்வொன்றின் அறங்காவலர், ஆணையர் வேண்டுகிறத்தலாகிறவாறு, நிறுவனத்தின் நிருவாகம், அதனுடன் தொடர்புடைய அதன் நிதியங்கள், சொத்து அல்லது வருமானம் அல்லது தொகைகள் அல்லது அவற்றின் பயன்பாடு பற்றிய கணக்குகள், விவரக்குறிப்புகள், அறிக்கைகள் அல்லது பிற தகவலை ஆணையருக்கு அவர் பணிக்கலாகும் காலத்திலும் படிவத்திலும் அளித்தல் வேண்டும்.

அறங்காவலர் கணக்குகள், விவரக் குறிப்புகள் முதலானவற்றை அனுப்பதல்.

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்குக் குந்தகமில்லாமல், ஒரு மடம் அல்லாத வேறு சமய நிறுவனம் எதனையும் பொறுத்தவரை, ஓர் உதவி ஆணையர், அத்தகைய சமயநிறுவனத்தின் அறங்காவலரை நிறுவனத்தின் நிருவாகம், அதனுடன் தொடர்புடைய அதன்

¹ இந்த உட்பிரிவுகள், 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 39/1996) 17(3) பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டன.

² இந்தச் சொற்கள், 1968 ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 13 (iv) பிரிவால் "தொடர்புடைய ஊட்டாரக்குழு அல்லது உதவி ஆணையர் எவரேனுமிருப்பின் அவருக்கு" என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

returns, reports or other information relating to the administration of the institution, its funds, property or income or moneys connected therewith or the appropriation thereof and at such time and in such form as he may direct.

inspection of
property and
documents.

33. (1) The Commissioner or any officer or other person deputed by the Commissioner in this behalf, may with due regard to the religious practice or usage of the institution inspect all movable and immovable property belonging to and all records, correspondence, plans, accounts and other documents relating to any religious institution.

(2) It shall be the duty of the trustee of the institution concerned and all officers and servants working under him, his agent and any person having concern in the administration of the institution, to afford all such assistance and facilities as may be necessary or reasonably required in regard to any inspection made in pursuance of sub-section (1) and also to produce for inspection any movable property or document referred to in sub-section (1) and furnish such information as may be necessary in connection with such inspection, if so required.

(3) Where in the course of such inspection, it appears that the trustee of the institution concerned, or any of the officers or servants working under him, his agent or any other person having concern in the administration of the institution, past or present, has misappropriated or fraudulently retained any money or other property or incurred irregular, illegal or improper expenditure, the Commissioner may, after giving notice to the trustee or person concerned to show cause why an order of surcharge should not be passed against him and after considering his explanation, if any, by order, certify the amount so lost and direct the trustee or such person to pay within a specified time such amount personally and not from the funds of the institution.

The procedure laid down in sub-section (3) to (7) of section 90 shall apply to the recovery of the amount of surcharge.

Alienation of
immovable
trust property.

34. (1) Any exchange, sale or mortgage and any lease for a term exceeding five years of any immovable property, belonging to, or given or endowed for the purposes of, any religious institution shall be null and void unless it is sanctioned by the Commissioner as being necessary or beneficial to the institution:

Provided that before such sanction is accorded the particulars relating to the proposed transaction shall be published in such manner as may be prescribed, inviting objections and suggestions with respect thereto; and all objections and suggestions received from the trustee or other persons having interest shall be duly considered by the Commissioner.

நிதியங்கள், சொத்து அல்லது வருமானம் அல்லது தொகைகள் அல்லது அவற்றின் பயன்பாடு தொடர்பான கணக்குகள், விவரக்குறிப்புகள், அறிக்கைகள் அல்லது பிற தகவலைத் தாம் பணிக்கலாகும் காலத்திலும் படிவத்திலும் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

33. (1) ஆணையர் அல்லது அவரால் இதன்பொருட்டு அதிகாரமளித்து அனுப்பப்பட்ட அலுவலர் அல்லது வேறு எவரும், நிறுவனத்தின் சமயநடைமுறை அல்லது வழக்கத்திற்கு உரிய மதிப்பளித்து, சமயநிறுவனம் எதற்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும், அதனுடன் தொடர்புடைய பதிவணங்கள், கடிதப்போக்குவரத்து, அமைப்புப் படங்கள், கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்யலாம்.

சொத்தினையும்
ஆவணங்
களையும்
ஆய்வு
செய்தல்.

(2) (1) ஆம் உட்பிரிவை ஒட்டிச் செய்யப்படும் ஆய்வு எதைக் குறித்தும் தேவைப்படலாகும் அல்லது நியாயமானதாக வேண்டுகிறப்படலாகும் உதவி மற்றும் வசதிகள் அனைத்தையும் அளிப்பதும், அத்துடன் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அசையும் சொத்து அல்லது ஆவணம் எதனையும் ஆய்வு செய்வதற்காக முன்னிலைப்படுத்துவதும், அத்தகைய ஆய்வு தொடர்பாகத் தேவைப்படும் தகவல் வேண்டுகிறப்படும்மாயின், கொடுப்பதும், தொடர்புடைய நிறுவனத்தின் அறங்காவலருடைய மற்றும் அவர்கீழ் பணியாற்றுகிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரின், நிறுவனத்தின் நிருவாகத்தில் அக்கறை கொண்டுள்ள அவருடைய முகவர் மற்றும் ஆள் எவரின் கடமையாகும்.

(3) அத்தகைய ஆய்வு நடைபெறுகையில், தொடர்புடைய நிறுவனத்தின் அறங்காவலர், அல்லது அவர்கீழ் பணியாற்றுகிற அலுவலர்களில் அல்லது பணியாளர்களில் எவரும், நிறுவனத்தின் நிருவாகத்தில் அக்கறை கொண்டுள்ள அவருடைய முகவர் அல்லது வேறு ஆள் எவரும், முன்பிருந்தவர்களாலும் அல்லது தற்போதுள்ளவர்களாலும், பணத்தொகை அல்லது பிறசொத்து எதனையும் கையாடல் செய்திருக்கிறார் அல்லது மோசடியாக இருத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார் அல்லது முறைகேடான, சட்டமுரணான அல்லது முறையற்ற செலவு செய்திருக்கிறார் என்பதாகத் தோன்றுகிறவிடத்து, ஆணையர், தொடர்புடைய அறங்காவலருக்கு அல்லது ஆளுக்கு, அவருக்கு எதிராகத் தணிக்கை ஏற்புறாச் செலவை ஈடுசெய்யுமாறு ஏன் ஓர் ஆணை பிறப்பித்தல் ஆகாது என்பதற்குக் காரணம் காட்டும்படி அறிவிப்புக் கொடுத்தபின்பும், அவருடைய விளக்கம், ஏதேனும்பின், அதை ஆய்வு செய்தபின்பும், அவ்வாறு இழந்த தொகைக்கு ஆணையின் வழியாக சான்றளிக்கலாம் மற்றும் அத்தகைய தொகையை நிறுவனத்தின் நிதியிலிருந்து செலுத்தாமல் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தாமே செலுத்தும்படி அத்தகைய அறங்காவலர் அல்லது அத்தகைய ஆளைப் பணிக்கலாம்.

90ஆம் பிரிவின் (3) முதல் (7) வரையிலான உட்பிரிவுகளில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறையானது, தணிக்கை ஏற்புறாத்தொகையைத் திரும்பப் பெறுவதற்குப் பொருந்தும்.

34. (1) சமயநிறுவனம் எதற்கும் சொந்தமான அல்லது அதன் நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக அளிக்கப்பட்ட அசையாச் சொத்து எதனின் பரிமாற்றம், விற்பனை அல்லது அடைமானம் எதுவும், மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படுகிற கால அளவுக்கான குத்தகை எதுவும், நிறுவனத்திற்குத் தேவையானது அல்லது நன்மை பயக்கக்கூடியது என்று ஆணையரால் ஒப்பளிக்கப்பட்டாலன்றி, முற்றிலும் இல்லாநிலையதாகிவிடும்:

பொறுப்புக்
கட்டளையின்
அசையாச்
சொத்தினை
பிறருக்குரிமை
மாற்றம்
செய்தல்.

வரம்புரையாக: அத்தகைய ஒப்பளிப்பை அளிப்பதற்கு முன்பு, கருதப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்கள், அது பொறுத்த மறுப்புரைகளையும் குறிப்புரைகளையும் வரவேற்று வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்; அறங்காவலரிடமிருந்து அல்லது உரித்தமுடைய வேறு ஆட்களிடமிருந்து பெற்ற அனைத்து மறுப்புரைகளும் குறிப்புரைகளும் ஆணையரால் உரியவாறு பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்:

¹[Provided further that the Commissioner shall not accord sanction without the previous approval of the Government.]

Explanation.— Any lease of the property above mentioned though for a term not exceeding five years shall, if it contains a provision for renewal for a further term (so as to exceed five years in the aggregate), whether subject to any condition or not, be deemed to be a lease for a period exceeding five years.

(2) When according such sanction, the Commissioner may impose such conditions and give such directions as he may deem necessary regarding the utilization of the amount raised by the transaction, the investment thereof and in the case of mortgage, regarding the discharge of the same within a reasonable period.

(3) A copy of the order made by the Commissioner under this section shall be communicated to the Government and to the trustee and shall be published in such manner as may be prescribed.

(4) The trustee may, within three months from the date of his receipt of a copy of the order, and any person having interest may, within three months from the date of the publication of the order, ²[appeal to the Court] modify the order or set it aside.

³[(4-A) The Government may issue such directions to the Commissioner as in their opinion are necessary, in respect of any exchange, sale, mortgage or lease of any immovable property, belonging to, or given or endowed for the purpose of, any religious institution and the Commissioner shall give effect to all such directions].

(5) Nothing contained in this section shall apply to the inams referred to in section 41.

Fixation of
lease rent.

⁴[34-A. The lease rent payable for the lease of immovable property belonging to, or given or endowed for the purpose of, any religious institution, shall be fixed by a Committee consisting of the Joint Commissioner, the Executive Officer or the Trustee or the Chairman of the Board of Trustees, as the case may be, of the religious institution and the District Registrar of the Registration Department in the district concerned taking into account the prevailing market rental value and the guidelines, as may be prescribed and such lease rent shall be refixed in the like manner once in three years by the said Committee.

Explanation.—For the purpose of this sub-section, “prevailing market rental value” means the amount of rent paid for similar types of properties situated in the locality where the immovable property of the religious institution is situated.

(2) The Executive Officer or the Trustee or the Chairman of the Board of Trustees, as the case may be, of the religious institution concerned, shall pass an order fixing the lease rent and intimate the same to the lessee specifying a time within which such lease rent shall be paid.

¹. Inserted by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Second Amendment) Act, 1998, section 2(1). (Tamil Nadu Act 38 of 1998.)

². Substituted for the words "appeal to the Government" by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Second Amendment) Act, 1998 (Tamil Nadu Act 38/1998).

³. Inserted by section 2 (2) of Tamil Nadu Act 38/1998.

⁴. Sections 34A, 34B, 34C, and 34D were inserted by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Second Amendment) Act, 2003 (Tamil Nadu Act 25 of 2003)

[**மேலும் வரம்புரையாக:** ஆணையர், அரசின் முன் ஒப்பேற்பின்றி அத்தகைய ஒப்பளிப்பினை வழங்குதல் ஆகாது.]

வினக்கம்.—மேலே சொல்லப்பட்ட சொத்தின் குத்தகை எதுவும், ஐந்தாண்டுகளுக்கு மேற்படாத கால அளவுக்கு இருந்தபோதிலும், (மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கும் வகையில்) மேலுமான ஒரு கால அளவுக்குப் புதுப்பிப்பதற்கான வகைமுறைகளைக் கொண்டதாயிருக்குமாயின், நிபந்தனை எதற்கும் உட்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படுகிற ஒரு கால அளவிற்கான குத்தகையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) அத்தகைய ஒப்பளிப்பை அளிக்கும்போது, நடவடிக்கையின் வாயிலாகப் பெறப்பட்ட தொகையினைப் பயன்படுத்துவது, அதனை முதலீடு செய்வது மற்றும் ஓர் அடைமானத்தைப் பொறுத்தவரையில், நியாயமான கால அளவுக்குள் அதனை மீட்டல் தொடர்பாக அவர் தேவையெனக் கருதலாகும் பணிப்புரைகளை ஆணையர் பிறப்பிக்கலாம்.

(3) இந்தப் பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி ஒன்று, அரசுக்கும் அறங்காவலருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.

(4) அறங்காவலர், ஆணையின் படி ஒன்றைப் பெற்ற தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளும், உரித்தமுடையவர் எவரும், ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளும், ஆணையை மாற்றமைவு செய்ய அல்லது ஒதுக்கறவு செய்ய²[நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு] செய்யலாம்.

¹[(4) (அ) அரசு, சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான, அல்லது அதன் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையளிக்கப்பட்ட அசையாச் சொத்து எதனின் பரிமாற்றம், விற்பனை, அடைமானம் அல்லது அத்தகைய எதனையும் பொறுத்து தேவையென அவர்கள் கருதுகிறவாறு ஆணையருக்கு அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம் மற்றும் ஆணையர் அத்தகைய பணிப்புரைகள் அனைத்திற்கும் செல்திறம் கொடுத்தல் வேண்டும்.]

(5) இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், 41ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள இனாம்களுக்கு பொருந்தாது.

¹[34(அ) சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான, அல்லது அதன் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக்கப்பட்ட அசையாச் சொத்தின் குத்தகைக்காக வழங்கத்தக்க குத்தகை வாடகையானது, சமய நிறுவனத்தின் இணை ஆணையர், நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது, நேர்வுக்கேற்ப, அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் தொடர்புடைய மாவட்டத்திலுள்ள பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர் அடங்கிய குழு ஒன்றினால், வகுத்துரைக்கப்படலாகிறவாறு நிலவும் நிலவர வாடகை மதிப்பையும், வழிகாட்டு நெறிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய குத்தகை வாடகையானது மேற்சொன்ன குழுவினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதே போன்ற முறையில் மறு நிர்ணயம் செய்யப்படுதல் வேண்டும்.]

குத்தகை
வாடகை
நிர்ணயித்தல்.

வினக்கம்: இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, “நிலவும் நிலவர வாடகை மதிப்பு” என்பது, சமய நிறுவனத்தின் சொத்து அமைந்துள்ள வட்டாரத்தில் அமைந்துள்ள அதேபோன்று வகைகளிலுள்ள சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட வாடகைத் தொகை என்று பொருள்படும்.

(2) தொடர்புடைய சமய நிறுவனத்தின், நேர்வுக்கேற்ப, நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது அறங்காவலர்கள் குழுவின் தலைவர், குத்தகை வாடகையினை நிர்ணயித்து ஆணை ஒன்றைப் பிறப்பித்து, எந்தக் காலத்திற்குள்

¹ 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (இரண்டாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 38/1998) 2 (1) ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.

² 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (இரண்டாம் திருத்தம்) சட்டத்தால் (தமிழ்நாடு சட்டம் 38/1998) “அரசுக்கு மேல்முறையீடு” என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

³ 38/1998 தமிழ்நாடு சட்டத்தின் 2(2) ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.

⁴ 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (இரண்டாம் திருத்தம்) சட்டத்தினால் (தமிழ்நாடு சட்டம் 25/2003 34(அ), 34(ஆ), 34(இ), 34(ஈ), ஆகிய பிரிவுகள் புகுத்தப்பட்டது.

(3) Any person aggrieved by an order passed under sub-section (2), may, within a period of thirty days from the date of receipt of such order, appeal to the Commissioner, in such form and in such manner, as may be prescribed.

(4) The Commissioner may after giving the person aggrieved an opportunity of being heard, pass such order as he thinks fit.

(5) Any person aggrieved by an order passed by the Commissioner under sub-section (4) may, within ninety days from the date of receipt of such order, prefer a revision petition to the High Court:

Provided that no appeal or revision shall be entertained under sub-section (3) or sub-section (5), as the case may be, unless it is accompanied by satisfactory proof of deposit of the lease rent so fixed or refixed, in the account of the religious institution concerned and such amount shall be adjusted towards the lease amount payable by the lessee as per the order passed in the appeal or revision, as the case may be.

34-B. (1) The lease of immovable property belonging to, or given or endowed for the purpose of, any religious institution shall be liable to be terminated on the non-payment of the least rent after giving a reasonable opportunity of being heard.

(2) No proceeding to terminate the lease shall be initiated, if—

- (i) the time for appeal or revision under sub-section (3) or sub-section (5), as the case may be, of section 34-A has not expired; or
- (ii) the order has been made the subject of such appeal or revision till the disposal of the matter.

(3) On the termination of the lease under sub-section (1), the property shall vest with the concerned religious institution free from all encumbrances and the Executive Officer, the Trustee or the Chairman of the Board of Trustees, as the case may be, of such religious institution shall take possession of the property including the building, superstructure and trees, if any.

34-C. (1) There shall be paid an amount to the lessee for the building, superstructure and trees, if any, erected or planted in accordance with the terms of agreement or with the permission of the Commissioner by the lessee on the property vested with the religious institution under section 34-B.

(2) The amount specified in sub-section (1) shall be determined by a Committee consisting of the Joint Commissioner, Executive Engineer (Buildings) of Public Works Department having jurisdiction over the area in which the religious institution is situated, the Divisional Engineer (Hindu Religious and Charitable Endowments) concerned

Termination of lease of immovable property.

Payment of amount.

அத்தகைய குத்தகை வாடகை வழங்கப்பட வேண்டுமோ அந்தக் காலம் ஒன்றைக் குறித்துரைத்து, அதனை குத்தகை எடுத்தவருக்குத் தகவலளித்தல் வேண்டும்.

(3)(2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் குறையுற்ற நபர் எனவும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாள் காலஅளவு ஒன்றுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் அத்தகைய முறையிலும் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(4) ஆணையர், குறையுற்ற நபருக்கு, விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்று கொடுத்த பின்பு, தாம் பொருத்தமெனக் கருதும் ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3)(4) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் குறையுற்ற நபர் எனவும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், உயர்நீதிமன்றத்திடம் சீராய்வு மனு ஒன்றைக் கொணரலாம்:

வரம்புரையாக: (3) ஆம் உட்பிரிவின்படியோ அல்லது, நேர்வுக்கேற்ப, (5) ஆம் உட்பிரிவின்படியோ, மேல்முறையீடு அல்லது சீராய்வு எதுவும், அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட அல்லது மறுநிர்ணயம் செய்யப்பட்ட குத்தகை வாடகையினை தொடர்புடைய சமய நிறுவனத்தின் கணக்கில் வைப்பீடு செய்வதற்கான மனநிறைவான மெய்ப்பிப்புடன் சேர்த்தனுப்பப்பட்டிருந்தாலன்றி, ஏற்றுக்கொள்ளப்படுதலாகாது மற்றும் அத்தகைய தொகையானது, மேல்முறையீட்டில் அல்லது நேர்வுக்கேற்ப, சீராய்வில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி குத்தகை எடுத்தவரால் வழங்கத்தக்க குத்தகைத் தொகையின் பொருட்டு நேரமைவு செய்யப்படுதல் வேண்டும்.

34(ஆ) (1) சமய நிறுவனம் எதற்கும் சொந்தமான அல்லது அதனின் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக்கொடையாக்கப்பட்ட அசையாச் சொத்தின் குத்தகையானது, குத்தகை வாடகை வழங்காததன் பேரில், விசாரிக்கப்படுவதற்கான தகவானதொரு வாய்ப்பு நல்கிய பின்பு, முடிவுறுத்தப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.

அசையாச் சொத்தின் குத்தகை முடிவுறுத்தம்.

(2) குத்தகையை முடிவுறுத்துவதற்கான நடவடிக்கை எதுவும்—

- 34(அ) பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படியோ அல்லது (5) ஆம் உட்பிரிவின்படியோவான மேல்முறையீடு அல்லது சீராய்வுக்கான காலம் கழிவுறாதிருக்குமாயின், அல்லது
- ஆணையானது, அந்தப் பொருட்பாடு தீர்வு செய்யப்படும் வரை, அத்தகைய மேல்முறையீட்டிற்கு அல்லது சீராய்விற்கு உட்பட்டு பிறப்பிக்கப்பட்டிருக்குமாயின்

தொடர்ப்படுதலாகாது.

(3) (1) ஆம் உட்பிரிவின்படி குத்தகை முடிவுறுத்தத்தின் பேரில் சொத்தானது தொடர்புடைய சமய நிறுவனத்தில் அனைத்து வில்லங்கங்களும் இல்லாமல் மேலியிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய சமய நிறுவனத்தின் நிருவாக அலுவலர், அறங்காவலர் அல்லது நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுத் தலைவர், கட்டடம், மேல்கட்டமைப்பு மற்றும் மரங்கள், எவையுமிருப்பின், அவை உள்ளடங்கலான சொத்தினைக் கையுடைமையில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

34(ஆ)(1). 34(ஆ) பிரிவின்படி சமய நிறுவனத்தில் உற்றமைந்துள்ள சொத்தின் மீது குத்தகை எடுத்தவரால், உடன்பாட்டு வரையுரைகளின்படியோ அல்லது ஆணையரின் அனுமதியுடனோ எழுப்பப்பட்ட அல்லது நடப்பட்ட கட்டடம், மேல்கட்டமைப்பு மற்றும் மரங்கள், எவையுமிருப்பின், அவற்றிற்காக, குத்தகை எடுத்தவருக்கு தொகை ஒன்று வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

தொகை வழங்குதல்.

(2)(1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள தொகையானது, சமய நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் அதிகாரவரம்பு கொண்டுள்ள இணை ஆணையர், பொதுப் பணித்துறை நிருவாகப் பொறியாளர் (கட்டடங்கள்), தொடர்புடைய கோட்டப் பொறியாளர் (இந்து சமய மற்றும்

and the Executive Officer or the Trustee or the Chairman of the Board of Trustees, as the case may be, of the religious institution and shall be paid by such religious institution in such manner, as may be prescribed.

(3) In determining the amount, the Committee shall be guided by the provisions contained in sections 23, 24 and other relevant provisions of the Land Acquisition Act, 1894.

(Centr
of 189

(4) The Executive Officer or the Trustee or the Chairman of the Board of Trustees, as the case may be, shall pass an order specifying the amount payable under sub-section (1) after adjusting the arrears of lease rent, if any, due.

(5) Any person aggrieved by an order passed under sub-section (4) may, within a period of thirty days from the date of receipt of such order, appeal to the Commissioner in such form and in such manner, as may be prescribed.

(6) The Commissioner may, after giving the appellant an opportunity of being heard, pass such order as he thinks fit.

(7) Any person aggrieved by an order passed by the Commissioner under sub-section (6) may, within ninety days from the date of receipt of such order, prefer a revision petition to the High Court.

34-D. Save as otherwise provided in section 34-A or 34-C, no suit or other legal proceeding in respect of an order passed under section 34-A or 34-B or 34-C, as the case may be, shall be instituted in any Court of law.]

35. (1) The trustee of a religious institution may, out of the funds in his charge, after making adequate provision for the purposes referred to in sub-section (2) of section 86, incur expenditure

- (a) on arrangements for securing the health, safety or convenience of disciples, pilgrims or worshippers resorting to the institution; and
- (b) for the training of archakas, adhyapakas, vedaparayanikas and othuvars.

(2) In incurring such expenditure, the trustee of the religious institution other than a math or a specific endowment attached to a math shall be guided by such general or special instructions as may be given by the Commissioner.

36. With the previous sanction of the Commissioner, and subject to such conditions and restrictions as may be prescribed, the trustee of a religious institution may appropriate for any of the purposes specified in sub-section (1) of section 66—

- (i) any portion of the accumulated surplus of such institution, and

Bar of Jurisdiction of Civil Court.

Authority of trustee to incur expenditure for securing health, etc., of pilgrims and worshippers and for training of archakas, etc.

Utilisation of surplus funds.

அறநிலைக்கொடைகள்) மற்றும் சமய நிறுவனத்தின் நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுவின் தலைவர் அடங்கிய ஒரு குழுவினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய சமய நிறுவனத்தால், வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வழங்கப்படுதல் வேண்டும்.

(3) அந்த தொகையினைத் தீர்மானிக்கையில், குழுவானது, 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 23, 24ஆம் பிரிவுகளில் அடங்கியுள்ள வகையங்களாலும் பிற தொடர்புடைய வகையங்களாலும் வழிகாட்டப்படுதல் வேண்டும்.

(4) நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர் அல்லது நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுத்தலைவர், கொடுபடவேண்டிய குத்தகை வாடகை, எதுவுமிருப்பின் அதனை நேரமைவு செய்த பின்பு, (1) ஆம் உட்பிரிவின்படி வழங்கத்தக்க தொகையினைக் குறித்துரைத்து ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும்.

(5) (4) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாள் காலஅளவுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும் முறையிலும், ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(6) ஆணையர், மேல்முறையீட்டாளருக்கு விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்றை நல்கிய பின்பு, தாம் பொருத்தமெனக் கருதும் ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(7) (6) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் குறையுற்ற நபர் எவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள், உயர்நீதிமன்றத்திடம் சீராய்வு மனு ஒன்றைக் கொணரலாம்.

34. (FF). 34(அ) அல்லது 34(ஆ) பிரிவுகளில் பிறவாறாக வகைசெய்யப்பட்டவாறல்லாமல், 34(அ) அல்லது 34(ஆ) அல்லது நேர்வுக்கேற்ப 34(ஆ) பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்று பொறுத்து, நீதிமன்றம் எதிலும் உரிமைவழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கையோ, தொடர்புடையதாகாது.]

35. (1) ஒரு மைய நிறுவனத்தின் அறங்காவலர் பொறுப்பிலிருக்கிற நிலங்களிலிருந்து, 86 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நோக்கங்களுக்காக, போதிய வகைமுறை செய்த பின்பு—

(அ) அந்தச் சமய நிறுவனத்திற்கு வந்து போகிற சீடர்கள், புனிதப் பயணியர் அல்லது வழிபடுபவர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது வசதியை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளுக்காகவும்,

(ஆ) அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஒதுவார்கள் ஆகியோரின் பயிற்சிக்காகவும்,

செலவுகளைச் செய்யலாம்.

(2) அத்தகைய செலவினங்களைச் செய்யும்போது, மடம் அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடை அல்லாத வேறு சமயநிறுவனத்தின் அறங்காவலர், ஆணையரால் பிறப்பிக்கப்படலாகும் பொது அல்லது சிறப்பு ஏவுரைகளால் வழிநடத்தப்படுதல் வேண்டும்.

36. ஆணையரின் முன் ஒப்பளிப்புடன், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும், ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர், 66 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களில் எதற்காகவும்—

(i) அத்தகைய நிறுவனத்தில் சேர்ந்துள்ள மிகைத்தொகையின் பகுதி எதனையும், மற்றும்

உரிமையியல்
நீதிமன்றத்தின்
அதிகார வரம்
பிற்குத் தடை.

புனிதப்
பயணியர்
மற்றும்
வழிபடுபவர்களின்
உடல்நலம்
முதலானவற்றை
உறுதிசெய்வ
தற்காகவும்,
அர்ச்சகர்கள்
முதலானோர்க்குப்
பயிற்சி
யளிக்கவும்
செலவு
செய்வதற்கு
அறங்காவலருக்
குள்ள
அதிகாரம்.

மிகை
நிதியங்களைப்
பயன்
படுத்துதல்.

- (ii) if, after making adequate provision for the purposes referred to in sub-section (2) of section 86 and also for the arrangements and the training referred to in sub-section (1) of section 35, there is surplus in the income of the institution for any year, any portion of such surplus:

Provided that the trustee shall in appropriating the surplus under this section, give preference to the purposes specified in items (a) to (g) of sub-section (1) of section 66:

Provided further that, before according the sanction under this section, the Commissioner shall publish the particulars relating to the proposal of the trustee in such manner as may be prescribed, invite objections and suggestions with respect thereto and consider all objections and suggestions received from persons having interest:

Provided also that the sanction aforesaid shall be published in such manner as may be prescribed:

Provided also that nothing in this section shall prevent the trustee of a math or of a specific endowment attached to a math from utilising the surplus referred to in this section in such manner as he deems fit.

¹[**36-A.** Notwithstanding anything contained in section 36 and subject to such conditions and restrictions as may be prescribed, the trustee of a religious institution may in addition to the purposes mentioned in that section appropriate any portion of the surplus fund referred to in section 36 for the performance of Hindu marriages among Hindus who are poor or in needy circumstances.]

²[**36-B.** Notwithstanding anything contained in sections 36, 36-A, and in any other provision of this Act and subject to such conditions and restrictions as may be prescribed, the trustee of a religious institution may, in addition to the purpose mentioned in sections 36 and 36-A, appropriate any portion of the surplus fund referred in section 36 for making any contribution towards any fund constituted for the purpose of,—

- (i) feeding the poor; or
- (ii) constructing any building, shed or centre for feeding the poor].

37. Any person aggrieved by a decision of the Commissioner under section 36 may, within ninety days from the date of the decision, appeal to the Government.

1. This section was inserted by section 4 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Third Amendment) Act, 1974 (Tamil Nadu Act 50 of 1974).

2. This section was inserted by section 3 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment and Validation) Act, 1983 (Tamil Nadu Act 48 of 1983) which was deemed to have come into force, on the 1st June 1982.

Utilisation of surplus funds for Hindu marriages.

Utilisation of surplus funds for making contribution towards any fund for the purpose of feeding the poor, etc.,

Appeals.

- (ii) 86 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நோக்கங்களுக்காகவும், 35 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிக்காகவும், போதுமான வகைமுறை செய்தபின்பு, எந்த ஒரு ஆண்டிலும் நிறுவனத்தின் வருமானத்தில் மிகைத்தொகை இருக்குமாயின், அத்தகைய மிகையின் பகுதி எதனையும்

பயன்படுத்திக்கொள்ளலாம்:

வரம்புரையாக: அறங்காவலர், இந்தப் பிரிவின்படி மிகைத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளுகையில், 66 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) முதல் (எ) வரையுள்ள இனங்களில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக: இந்தப் பிரிவின்படி ஒப்பளிப்பு அளிப்பதற்கு முன்பு, ஆணையர், அறங்காவலரின் செயற்குறிப்புத்திட்டம் தொடர்பான விவரங்களை வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிட்டு, அதைப் பொறுத்த மறுப்புரைகளையும் அறிவுரைகளையும் வரவேற்று, உரித்தமுடையவர்களிடமிருந்து பெறப்பட்ட மறுப்புகள் மற்றும் அறிவுரைகள் அனைத்தையும் ஆய்வு செய்தல் வேண்டும்:

இன்னும் வரம்புரையாக: மேற்சொன்ன ஒப்பளிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்:

பின்னும் வரம்புரையாக: இந்தப் பிரிவில் உள்ள எதுவும், ஒரு மடத்தின் அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையின் அறங்காவலரைத் தாம் பொருத்தமெனக் கருதுகிற முறையில் இந்தப் பிரிவில் சுட்டப்பட்ட மிகைத்தொகையைப் பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்தல் ஆகாது.

¹[36 (அ) 36 ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும், ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர், அந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களுக்குக் கூடுதலாக, ஏழையாக அல்லது உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் உள்ள இந்துக்களுக்கிடையே இந்து திருமணங்களை நடத்துவதற்காக, 36 ஆம் பிரிவில் சுட்டப்பட்ட மிகை நிதியத்தின் பகுதி எதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.]

மிகை
நிதியங்களை
இந்து
திருமணங்
களுக்குப்
பயன்
படுத்துதல்.

²[36 (ஆ) 36, 36 (அ) ஆகிய பிரிவுகளிலும், இந்தச் சட்டத்தின் பிற வகைமுறை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும், பிற நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டும், ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர் 36, 36 (அ) ஆகிய பிரிவுகளில் சொல்லப்பட்ட நோக்கங்களுக்குக் கூடுதலாக,—

ஏழைகளுக்கு
உணவளிக்கும்
நோக்கம்,
முதலான
வற்றிற்காக
நிதியம்
எதற்கும்
பங்களிப்புச்
செய்வதற்காக
மிகை
நிதியங்களைப்
பயன்படுத்துதல்.

(i) ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக, அல்லது

(ii) ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக கட்டடம், கொட்டகை அல்லது மையம் எதனையும் கட்டுவதற்காக,

உருவாக்கப்பட்ட நிதியம் எதற்கும் பங்களிப்பு எதனையும் செய்வதற்காக, 36 ஆம் பிரிவில் சுட்டப்பட்ட மிகைநிதியத்தின் பகுதி எதனையும் பயன்படுத்தலாம்.]

37. 36 ஆம் பிரிவின்படி ஆணையரின் முடிபினால் குறையுற்றவர் எவரும், முடிபின் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.

மேல்
முறையீடுகள்.

¹ இந்தப் பிரிவு, 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (முன்றாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 50/1974) 4 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது.

² இந்தப் பிரிவு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம் மற்றும் செல்லுந்தன்மையுடையனவாக்குதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 48/1983) 3 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது. இது, 1982, ஜூன் 1 அன்று நடைமுறைக்கு வந்ததாகக் கொள்ளப்படும்.

Enforcement of service or charity in certain cases.

38. (1) Where a specific endowment attached to a math or temple consists merely of a charge on property and there is failure in the due performance of the service or charity, the trustee of the math or temple concerned may require the person in possession of the property on which the endowment is a charge, to pay the expenses incurred or likely to be incurred in causing the service or charity to be performed otherwise. In default of such person making payment as required, the Commissioner in the case of a specific endowment attached to a math, and the Joint Commissioner or the Deputy Commissioner as the case may be, in the case of a specific endowment attached to a temple, may, on the application of the trustee and after giving the person in possession, a reasonable opportunity of stating his objections in regard thereto, by order determine the amount payable to the trustee.

(2) Where the person in possession of the property on which the endowments is a charge is not the person responsible in law for the performance of the service or charity and any amount is paid by or recovered from the person in possession, the Commissioner in the case of a specific endowment attached to a math and the Joint Commissioner or the Deputy Commissioner as the case may be, in the case of a specific endowment attached to a temple, may, on the application of the person in possession and after giving the person responsible in law a reasonable opportunity of stating his objections in regard thereto, by order, require the person responsible in law to pay to the person in possession the amount so paid or recovered.

(3) Against an order of the Commissioner or the Joint Commissioner or the Deputy Commissioner under sub-section (1), or sub-section (2), the trustee or the person affected may, within two months from the date of the receipt of the order by him, appeal to the Government or the Commissioner, as the case may be.

An order passed on appeal by the Government or the Commissioner shall be final.

(4) On application by the trustee to the Collector of the district in which the property referred to in sub-section (1) is situated, or on application by the person in possession to the Collector of the district in which is situated any property of the person responsible in law, as the case may be, the Collector shall recover from the person in possession or the person responsible in law, as the case may be, the amount specified in the order of the Commissioner or the Joint Commissioner or Deputy Commissioner as modified in appeal, if any, and the expenses of such recovery, as if they were arrears of land revenue and pay to the trustee or, as the case may be, to the person in possession, the amount due to him.

39. The trustee of a specific endowment made for the performance of any service or charity connected with a math or temple shall perform such service or charity subject to the general superintendence of the trustee of the math or temple and shall obey all lawful orders issued by him.

Power of trustee of math or temple over trustees of specific endowments.

38. (1) ஒரு மடத்துடன் அல்லது கோயிலுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையானது, சொத்தின்மீதான பொறுப்புரிமையை மட்டுமே கொண்டிருந்து, பணி அல்லது அறப்பணியை உரியவாறு செய்வதில் தவறுகை ஏற்பட்டிருக்குமிடத்து, தொடர்புடைய மடம் அல்லது கோயிலின் அறங்காவலர், அந்தப் பணி அல்லது அறப்பணி பிறவாறு செய்யப்படுமாறு செய்வதில், செலவிடப்பட்ட அல்லது பெரும்பாலும் செலவிடப்படவேண்டிய செலவுத் தொகைகளைச் செலுத்துமாறு, எந்தச் சொத்தின்மீது அந்த நிலைக்கொடை பொறுப்புரிமையாகச் சுமத்தப்பட்டுள்ளதோ அந்தச் சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரைக் கோரலாம். அத்தகையவர் கோரப்பட்டவாறான தொகையைச் செலுத்தத் தவறுகையில், மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, ஆணையரும், கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, இணை ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையர், அறங்காவலரின் விண்ணப்பத்தின் பேரிலும், அது தொடர்பாகத் தம் மறுப்புரைகளைத் தெரிவிப்பதற்கு சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவருக்கு நியாயமான வாய்ப்பு அளித்த பின்பும், அறங்காவலருக்கு கொடுக்கவேண்டிய தொகையை ஆணை வாயிலாக முடிவு செய்யலாம்.

குறித்தசில
நேர்வுகளில்
பணி
அல்லது
அறப்பணி
செய்வதை
வலியுறுத்துதல்.

(2) நிலைக்கொடையானது, பொறுப்புரிமை சுமத்தப்பட்டுள்ள சொத்தினை உடைமையில் கொண்டுள்ள ஒருவர், பணியை அல்லது அறப்பணியைச் செய்வதற்கு சட்டப்படி பொறுப்பானவராயில்லாதிருந்து, உடைமையில் கொண்டுள்ளவரால் தொகை எதுவும் செலுத்தப்பட்டுள்ளவிடத்து அல்லது அவரிடமிருந்து பெறப்பட்டுள்ளவிடத்து, ஒரு மடத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, ஆணையர் அல்லது கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள குறித்தவகை நிலைக்கொடையைப் பொறுத்தவரை, இணை ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையர், சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரின் விண்ணப்பத்தின் பேரிலும், அது தொடர்பாகத் தம் மறுப்புரைகளைத் தெரிவிப்பதற்குச் சட்டப்படி பொறுப்புடையவருக்கு நியாயமான வாய்ப்பு அளித்தபின்பும், சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவருக்கு அவ்வாறு செலுத்தப்பட்ட அல்லது திரும்பப்பெறப்பட்ட தொகையைச் செலுத்துமாறு, சட்டப்படி பொறுப்புடையவரைக் கோரலாம்.

(3). (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின்படியான ஆணையரின் அல்லது இணை ஆணையரின் அல்லது துணை ஆணையரின் ஆணையை எதிர்த்து, அறங்காவலர் அல்லது பாதிக்கப்பட்டவர் அவரால் ஆணைபெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் அரசுக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையருக்கு மேல் முறையீடு செய்யலாம்.

அரசால் அல்லது ஆணையரால் மேல்முறையீட்டின்பேரில், பிறப்பிக்கப்பட்ட ஆணையானது, அறுதியானதாகும்.

(4). (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட சொத்து அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியருக்கு அறங்காவலரால் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டப்படி பொறுப்புடையவரின் சொத்து எதுவும் அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியருக்கு சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரால் செய்யப்படும் விண்ணப்பத்தின்பேரில், ஆட்சியர் சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவரிடமிருந்து அல்லது, நேர்வுக்கேற்ப, சட்டப்படி பொறுப்புடையவரிடமிருந்து, மேல்முறையீட்டில் மாற்றி அமைக்கப்பட்டபடி, ஆணையரின் அல்லது இணை ஆணையரின் அல்லது துணை ஆணையரின் ஆணையில் குறித்துரைக்கப்பட்ட தொகை, ஏதேனும் இருப்பின், அதையும் அவ்வாறு வசூலிப்பதற்கான செலவுகளையும், அவை நிலவருவாய் நிலுவையாக இருந்தாற்போன்று, வசூல் செய்து, அறங்காவலர்களுக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, சொத்தினை உடைமையில் கொண்டுள்ளவருக்கு, கொடுபட வேண்டிய தொகையை அவருக்குச் செலுத்துதல் வேண்டும்.

39. மடம் அல்லது கோயில் தொடர்பான பணி அல்லது அறப்பணி எதனையும் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குறித்தவகை நிலைக்கொடையின் அறங்காவலர், அந்த மடத்தின் அல்லது கோயிலின் அறங்காவலருடைய பொதுக் கண்காணிப்புக்கு உட்பட்டு, அந்தப் பணியை அல்லது அறப்பணியைச் செய்தல் வேண்டும், மற்றும் அவரால் பிறப்பிக்கப்படும் சட்டப்படியான ஆணைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிதல் வேண்டும்.

குறித்த வகை
நிலைக்
கொடைகளின்
அறங்காவலர்
களின் மீது
மடம் அல்லது
கோயிலின்
அறங்காவலரின்
அதிகாரம்.

Enfranchise-
ment of lands,
etc., held by a
devadasi on
condition of
service in a
temple.

40. (1) (a)(i) Where the remuneration for any service to be performed by a devadasi in temple consists of lands granted or continued in respect of, or annexed to, such service by the Government, the Government shall enfranchise the said lands from the condition of service, by the imposition of quit-rent.

(ii) Where the remuneration for such service consists of an assignment of land revenue so granted or continued, the Government shall enfranchise such assignment of revenue from the condition of service:

Provided that were, at the time when proceedings are taken under this sub-clause, the devadasi is herself the owner of the lands in respect of which the assignment of revenue has been made, enfranchisement shall be effected and quit-rent imposed in the manner laid down in sub-clause (i).

(iii) Where the remuneration for such service consists in part of lands and in part of an assignment of land revenue, enfranchisement of the lands shall be effected in the manner laid down in sub-clause (i) and of the assignment of the land revenue in the manner laid down in sub-clause (ii).

Explanation.—For the purposes of this clause, a grant shall be deemed to consist of an assignment of land revenue in all cases in which the devadasi herself is not, at the time specified in the proviso to sub-clause (ii), the owner of the lands in question.

(b) Enfranchisement under clause (a) shall be effected in accordance with such rules as the Government may make in this behalf and shall take effect as and from such date as they may fix.

(2) Where the remuneration for such service consists in whole or in part of lands or of produce of lands not falling under sub-section (1), the Government shall direct the District Collector to determine the amount of rent payable on the lands or the produce in question. The District Collector shall thereupon, after giving notice to the party concerned and holding such inquiry as may be prescribed by the Government, by an order, determine the amount of rent, and in doing so, he shall have due regard to,—

(a) the rent payable by the tenant for lands of a similar description and with similar advantages in the same village or neighbouring villages; and

(b) the improvements, if any, effected by the devadasi in respect of the lands.

Such order shall be communicated to the parties concerned and also published in the manner prescribed.

40. (1) (அ) (i) ஒரு கோயிலில் ஒரு தேவதாசியால் செய்யப்படவேண்டிய பணி எதற்காகவுமான பணியூதியமானது, அத்தகைய பணிக்காக அரசால் அளிக்கப்பட்ட அல்லது தொடர்ந்து விட்டு வைத்திருக்கப்பட்ட அல்லது அத்துடன் இணைக்கப்பட்ட நிலங்களை உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, அரசானது, மேற்சொன்ன அந்த நிலங்களை பணிக்கான நிபந்தனையிலிருந்து நீக்கி, விடுவிப்பதன் மூலம் அவற்றிற்குத் தன்னுரிமையளித்தல் வேண்டும்.

(ii) அத்தகைய பணிக்கான பணியூதியம், அவ்வாறு அளிக்கப்பட்ட அல்லது தொடர்ந்து விட்டுவைக்கப்பட்ட நிலவருவாயின் உரிமையளிப்பை உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, அரசானது அத்தகைய நிலவருவாயின் உரிமையளிப்பை பணி நிபந்தனையிலிருந்து நீக்கி தன்னுரிமையளித்தல் வேண்டும்:

வரம்புரையாக: இந்த உட்கூறின்படி நடவடிக்கைகள் எடுக்கும் காலத்தில் நிலவருவாய் உரிமையளிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களின் சொந்தக்காரராக தேவதாசியே இருக்குமிடத்து, (1) ஆம் உட்பிரிவில் விதிக்கப்பட்ட முறையில் தன்னுரிமையளிப்பு செய்யப்படுதலும், விடுவரி விதிக்கப்படுதலும் வேண்டும்.

(iii) அத்தகைய பணிக்கான பணியூதியம், பகுதிநிலங்களையும் பகுதி நிலவருவாய் உரிமையளிப்பையும் உள்ளடக்கியதாயிருக்குமிடத்து, நிலங்களின் தன்னுரிமையளிப்பானது, (1) ஆம் உட்கூறில் விதிக்கப்பட்ட முறையிலும், நிலவருவாயின் உரிமையளிப்பு (ii) ஆம் உட்பிரிவில் விதிக்கப்பட்ட முறையிலும் செய்யப்படுதல் வேண்டும்.

விளக்கம்.—இந்தக் கூறின் நோக்கங்களுக்காக, (ii) ஆம் உட்கூறின் வரம்புரையில் குறித்துரைக்கப்பட்ட காலத்தில், பிரச்சினையிலுள்ள நிலங்களின் சொந்தக்காரராக தேவதாசியே இல்லாத அனைத்து நேர்வுகளிலும், கொடையளிப்பானது, நிலவருவாய் உரிமையளிப்பை உள்ளடக்கியிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆ) (அ) கூறின் படியான தன்னுரிமையளிப்பானது, இதன்பொருட்டு அரசு வகுக்கலாகும் விதிக்கிணங்கச் செய்யப்படுதல் வேண்டும், மற்றும் அது குறிக்கலாகும் தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும் நடைமுறைக்கு வரும்.

(2) அத்தகைய பணிக்கான பணியூதியமானது, (1) ஆம் உட்பிரிவின் கீழ் வராத நிலங்களை அல்லது நிலங்களிலிருந்தான விற்றுமுதலை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ உள்ளடக்கியிருக்குமிடத்து, பிரச்சினையிலுள்ள நிலங்களின் அல்லது விளைபொருளின் பேரில் செலுத்தத்தக்க குத்தகைத் தொகையைத் தீர்மானிக்குமாறு அரசானது, மாவட்ட ஆட்சியரைப் பணித்தல் வேண்டும், மாவட்ட ஆட்சியர், அதன்பேரில் தொடர்புடைய தரப்பினருக்கு அறிவிப்புக் கொடுத்தபின்பும், அரசால் வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையை நடத்திய பின்பும், ஆணை வாயிலாக, குத்தகைத் தொகையை முடிவு செய்தல் வேண்டும், அவ்வாறு செய்கையில்,—

(அ) அதே கிராமத்தில் அல்லது அருகிலுள்ள கிராமங்களில் அதேபோன்றே விவரிப்பையும் அதே நலன்களையும் உடைய நிலங்களின் குத்தகைதாரர்களால் செலுத்தத்தக்க தொகையையும்,

(ஆ) அந்த நிலங்கள் தொடர்பாக, தேவதாசியால் செய்யப்பட்ட மேம்பாடுகளையும்,

உரியவாறு கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அத்தகைய ஆணையானது, தொடர்புடைய தரப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுதலும், அதோடு வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதலும் வேண்டும்.

ஒரு கோயிலில் பணிசெய்தல் வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு தேவதாசியால் வைத்து வரப்படும் நிலங்கள் முதலான வற்றிற்குத் தன்னுரிமையளித்தல்.

(3) The amount of rent fixed by the District Collector under sub-section (2) may be questioned by petition presented to the *Board of Revenue within three months of the date of the publication of the order under the said sub-section but subject to the result of such petition, the order of the District Collector fixing the amount of rent under sub-section (2) shall be final and shall not be liable to be questioned in any Court of law:

Provided, however, that the *Board of Revenue shall have power on sufficient grounds to entertain a petition presented after the expiration of the period of three months.

(4) While determining the rent under sub-section (2), the District Collector shall fix a date from which the order shall take effect and such lands or produce shall be deemed to have been free from the condition of service on and from the date so fixed.

(5) No obligation to render any service relating to any temple to which any devadasi may be subject by reason of any grant of land or assignment of land revenue or produce derived from land shall be enforceable when such land, assignment or produce is enfranchised or freed, as the case may be, in the manner herein before provided.

(6) No order passed under sub-section (1), (2) or (3) shall operate as a bar to the trial of any suit or issue relating to the right to enjoy the land, or assignment of land revenue or produce derived from land, as the case may be.

(7) (a) The quit-rent imposed under sub-section (1) shall be payable to the temple concerned.

(b) The assignment of land revenue enfranchised under sub-section (1), or the rent fixed under sub-sections (2) and (3), as the case may be, shall be payable to the devadasi concerned during her lifetime and, after her death, to the temple concerned.

(8) Where any inam is granted for a service which is auxiliary to the service to be performed by a devadasi in a temple, such inam shall be enfranchised or freed from the condition of service, as if it were a devadasi inam; and the provisions of sub-sections (1) to (7) shall apply accordingly.

(9) For the purpose of this section, "devadasi" shall mean any Hindu unmarried female who is dedicated for service in a temple.

41. (1) Any exchange, gift, sale or mortgage and any lease for a term exceeding five years of the whole or any portion of any inam granted for the support or maintenance of a religious institution or for the performance of charity or service connected therewith or of any other religious charity and made, confirmed or recognized by the Government shall be null and void:

Resumption
and re-grant
of inam
granted for
performance
of any charity
or service.

* By virtue of section 10 (1) of the Tamil Nadu Act, 36 of 1980, any reference to the Board of Revenue shall be deemed to be a reference to the State Government.

(3). (2) ஆம் உட்பிரிவின்படி மாவட்ட ஆட்சியரால் நிருணயிக்கப்பட்ட குத்தகைத் தொகையானது, மேற்சொன்ன உட்பிரிவின்படி ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் வருவாய் வாரியத்திடம் முன்படிப்பட்ட மனுவின்படி எதிர்த்து வாதிடப்படலாம். ஆனால், அந்த மனுவின்படி விளைவுக்குட்பட்டு, (2) ஆம் உட்பிரிவின்படி குத்தகைத் தொகையைக் குறிக்கிற மாவட்ட ஆணையரின் ஆணையானது அறுதியானதாகும், மற்றும் நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது:

வரம்புரையாக: எனினும் *வருவாய் வாரியம், மூன்று மாத கால அளவு முடிவடைந்தபின்பு முன்னிடப்பட்ட மனுவை போதியகாரணங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் உடையது ஆகும்.

(4). (2) ஆம் உட்பிரிவின்படி குத்தகையை முடிவுசெய்கையில், மாவட்ட ஆட்சியர் எந்தத் தேதியிலிருந்து ஆணை நடைமுறைக்கு வருமோ அந்தத் தேதியைக் குறித்தல் வேண்டும், மற்றும் அத்தகைய நிலங்கள் அல்லது விளைபொருள் அவ்வாறு குறிக்கப்பட்ட தேதியன்றும், அது முதற்கொண்டும் பணி வரைக்கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும்.

(5) நிலம் எதனின் கொடையளிப்பு அல்லது நிலவருவாய் உரிமையளிப்பு அல்லது நிலத்தினின்று பெற்ற விற்றுமுதல் காரணமாக, தேவதாசி எவரும், எந்தக் கோயிலுக்கு உட்பட்டவராயிருக்கிறாரோ அந்தக் கோயில் எதன் தொடர்பான பணி எதனையும் செய்வதற்கான கடமைப்பொறுப்பு எதுவும், இடையில் இதற்கு முன்பு வகைசெய்யப்பட்ட முறையில், அத்தகைய நிலம் உரிமையளிப்பு அல்லது விளைபொருள், தன்னுரிமையளிப்பு செய்யப்பட்டிருக்கிற போது அல்லது, நேர்வுக்கேற்ப, விடுவிக்கப்பட்டிருக்கிறபோது அச்சுற்றுத்தக்கது ஆகாது.

(6). (1), (2) அல்லது (3) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதுவும், நேர்வுக்கேற்ப, நிலத்தை அல்லது நிலவருவாய் உரிமையளிப்பை அல்லது நிலத்திலிருந்து பெற்ற விளைபொருளைத் துய்ப்பதற்கான உரிமை தொடர்பான உரிமை வழக்கை அல்லது எழுவினாவை விசாரிப்பதற்குத் தடை யாகச் செயற்படாது.

(7) (அ). (1) ஆம் உட்பிரிவின்படி விதிக்கப்பட்ட விடுவரியானது, தொடர்புடைய கோயிலுக்குச் செலுத்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

(ஆ) உட்பிரிவின்படி தன்னுரிமையளிப்பு செய்யப்பட்ட நிலவருவாய் அளிப்பு அல்லது, நேர்வுக்கேற்ப, (2) மற்றும் (3) ஆம் உட்பிரிவின்படி குறிக்கப்பட்ட குத்தகை, தொடர்புடைய தேவதாசிக்கு அவருடைய வாழ்நாளின் போதும் அவருடைய மரணத்திற்குப் பின்பு தொடர்புடைய கோயிலுக்கும் செலுத்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

(B) கோயிலில் ஒரு தேவதாசியால் செய்யப்படும் பணிக்குத் துணையானதாக உள்ள ஒரு பணிக்காக இனாம் எதுவும் வழங்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய இனாமானது, அது தேவதாசி இனாமாக இருந்தாற்போன்று தன்னுரிமையளிப்பு செய்தலோ பணி வரைக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுதலோ வேண்டும், மற்றும் (1) முதல் (7) வரையிலான உட்பிரிவின்படி விளைவுகள், அதற்கிணங்கப் பொருந்துதல் வேண்டும்.

(C) இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "தேவதாசி" என்பது, கோயிலில் பணிசெய்வதற்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ள திருமணமாகாத இந்து பெண் என்றும் என்று பொருள்படும்.

41. (1) ஒரு சமய நிறுவனத்திற்கு ஆதரவாக அல்லது அதனைப் பேணுவதற்காக அல்லது அதனுடன் தொடர்புடைய அறப்பணி அல்லது பணியைச் செய்வதற்காக அளிக்கப்பட்டு, அரசால் ஏற்படுத்தப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட இனாம் எதுவும் முழுவதுமாக அல்லது அதன் பகுதி எதனின், பரிமாற்றம், நன்கொடை, விற்பனை அல்லது அடைமானம் எதுவும் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேற்படுகிற கால அளவுக்கான குத்தகை எதுவும் முற்றிலும் இல்லாநிலையதாகும்:

42. (1) ஒரு சமய நிறுவனம் சட்டத்தின் 10 (1) ஆம் பிரிவின் காரணமாக, வருவாய் வாரியத்திற்கு அளிக்கப்பட்ட இனாம் எதுவும், மாநில அரசுக்குச் சுட்டியனுப்பப்படுபவையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

அறப்பணி அல்லது பணி எதனையும் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாமைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுதலும் திரும்ப அளித்தலும்.

Provided that any transaction of the nature aforesaid (not being a gift) may be sanctioned by the Government as being necessary or beneficial to the institution.

Explanation.—Nothing contained in this sub-section shall affect or derogate from the rights and obligations of the landholder and tenant in respect of any land which is ryoti land as defined in the Tamil Nadu Estates Land Act, 1908.

(Tamil Nadu
Act I of
1908.)

(2) (a) The Collector may, on his own motion, or on the application of the trustee of the religious institution or of the Commissioner or of any person having interest in the institution who has obtained the consent of such trustee or the commissioner, by order, resume the whole or any part of any such inam, on one or more of the following grounds, namely:—

- (i) that except in the case referred to in the proviso to sub-section (1), the holder of such inam or part or the trustee of the institution has made an exchange, gift, sale or mortgage of such inam or part or any portion thereof or has granted a lease of the same or any portion thereof for a term exceeding five years; or
- (ii) that the religious institution has ceased to exist or the charity or service in question has in any way become impossible of performance; or
- (iii) that the holder of such inam or part has failed to perform or make the necessary arrangements for performing, in accordance with the custom or usage of the institution, the charity or service for performing which the inam had been made, confirmed or recognized as aforesaid, or any part of the said charity or service, as the case may be.

When passing an order under this clause, the Collector shall determine whether such inam or the inam comprising such part, as the case may be, is a grant of both the melvaram and the kudivaram or only of the melvaram:

Provided that, in the absence of evidence to the contrary, the Collector shall presume that any minor inam is a grant of both the melvaram and the kudivaram.

(b) Before passing an order under clause (a), the Collector shall give notice to the trustee, to the Commissioner, to the inamdar concerned, to the person in possession of the inam where he is not the inamdar and to the alienee, if any, of the inam; the Collector shall also publish a copy of such notice in such manner as may be prescribed

வரம்புரையாக: மேற்சொன்ன தன்மையதான (நன்கொடை அல்லாத) நடவடிக்கை எதுவும், நிறுவனத்திற்குத் தேவையானதென அல்லது நன்மையானதென அரசால் ஒப்பளிக்கப்படலாம்.

விளக்கம்.—இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், தமிழ்நாடு நிலப்பண்ணைச் சொத்துக்கள் சட்டம், 1908 இல் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான குடிவாரமுறை நிலமாக இருக்கிற நிலம் எதனையும் பொறுத்து, நில உடமையாளர் மற்றும் குத்தகைதாரரின் உரிமைகளையும் கடமைப்பொறுப்புகளையும் பாதிக்காது அல்லது குறைவுறச் செய்யாது.

(2) (அ) ஆட்சியர், தாமாகவோ அல்லது சமய நிறுவனத்தின் அறங்காவலரின் அல்லது ஆணையரின், அல்லது அத்தகைய அறங்காவலரின் அல்லது ஆணையரின் சம்மதத்தைப் பெற்றுள்ளவரும், அந்த நிறுவனத்தில் உரித்தமுடையவருமான ஆள் எவரின் விண்ணப்பத்தின் பேரிலோ, பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காகவோ, அத்தகைய இனாம் எதனையும் முழுவதுமாகவோ அல்லது அதன் பகுதி எதனையுமோ ஆணையரின் மூலம் திரும்பக் கைக்கொள்ளலாம், அதாவது:—

- (i) (1) ஆம் உட்பிரிவின் வரம்புரையில் சுட்டப்பட்ட நேர்வில் தவிர அத்தகைய இனாமை அல்லது அதன் பகுதியை வைத்திருப்பவர் அல்லது நிறுவனத்தின் அறங்காவலர், அத்தகைய இனாம் அல்லது அதன் பாகம் அல்லது அதன் பகுதி எதனின் பரிமாற்றத்தை, நன்கொடையை, விப்பணையை அல்லது அடைமானத்தைச் செய்திருந்தார் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலஅளவுக்கு அந்த இனாமின் அல்லது அதன் பகுதி எதனின் குத்தகையை அளித்திருக்கிறார் என்பது; அல்லது
- (ii) சமய நிறுவனமாக இருப்பது அற்றுப் போய்விட்டது அல்லது பிரச்சினையிலுள்ள அறப்பணியை அல்லது பணியை எந்த வகையிலும் செய்ய இயலாததாகி விட்டது என்பது; அல்லது
- (iii) எந்த அறப்பணியை அல்லது பணியைச் செய்வதற்காக அந்த இனாம் மேற்சொன்னபடி ஏற்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதோ, அந்த அறப்பணியை அல்லது பணியை அல்லது, நேர்வுக்கேற்ப, மேற்சொன்ன அந்த அறப்பணியின் அல்லது பணியின் பகுதி எதையும் நிறுவனத்தின் பழக்கம் அல்லது வழக்கத்திற்கு இணங்க புரிவதற்கோ அல்லது செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கோ அத்தகைய இனாமை அல்லது பகுதியை வைத்திருப்பவர் தவறினார் என்பது,

இந்தக் கூறின்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்கும்போது ஆட்சியர், அத்தகைய இனாம் அல்லது, நேர்வுக்கேற்ப, அத்தகைய பகுதியை உள்ளடக்கிய இனாமானது, மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டுக்குமான மானியமா அல்லது மேல்வாரத்திற்கு மட்டுமேயான மானியமா என்பதை முடிவு செய்தல் வேண்டும்:

வரம்புரையாக: மாறான சான்று இல்லாதிருக்கையில், சிறு இனாம் எதுவும் மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டுக்குமான மானியம் என்று ஆட்சியர் துணிபு கொள்ளுதல் வேண்டும்.

(ஆ) (அ) கூறின்படி ஓர் ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன்பு, ஆட்சியர், அறங்காவலருக்கு, ஆணையருக்கு, தொடர்புடைய இனாம்தாரருக்கு, அவர் இனாம்தாரராக இல்லாதவிடத்து, அந்த இனாமை உடைமையில் கொண்டுள்ளவருக்கு மற்றும் இனாமின் உரிமைமாற்றம் பெறுபவருக்கு அறிவிப்புக்கொடுத்தல் வேண்டும்; ஆட்சியர், அத்தகைய அறிவிப்பின்படியை வகுத்துரைக்கப்படலாகும் முறையில் வெளியிடுதலும் வேண்டும்,

and such publication shall be deemed to be sufficient notice to every other person likely to be affected by such order; and the Collector shall hear the objections, if any, of the persons to whom such notice is given or deemed to be given and hold such inquiry as may be prescribed.

Explanation.—Where only a part of the inam is affected, notice shall be given under this clause to the holder of such part as well as to the holder or holders of the other part or parts, to the person in possession of every such part where he is not the holder thereof, and to the alienee, if any, of every such part; and the objections of all such persons shall be heard by the Collector.

(c) A copy of every order passed under clause (a) shall be communicated to each of the persons mentioned in clause (b), and shall also be published in the manner prescribed.

(d) (i) Any party aggrieved by an order of the Collector under clause (a) may appeal to the District Collector within such time as may be prescribed, and on such appeal, the District Collector may, after giving notice to the Commissioner and each of the persons mentioned in clause (b) and after holding such inquiry as may be prescribed, pass an order confirming, modifying or cancelling the order of the Collector.

(ii) The order of the District Collector on such appeal, or the order of the Collector under clause (a) where no appeal is preferred under sub-clause (i) to the District Collector within the time prescribed, shall be final:

Provided that where there has been an appeal under sub-clause (i) and it has been decided by the District Collector or where there has been no appeal to the District Collector and the time for preferring an appeal has expired any party aggrieved by the final order of the District Collector or the Collector, as the case may be, may file a suit in a Civil Court for determining whether the inam comprises both the melvaram and the kudivaram or only the melvaram. Such a suit shall be instituted within six months from the date of the order of the District Collector on appeal where there has been an appeal under sub-clause (i), or from the date of expiry of the period prescribed under sub-clause (i) for an appeal to the District Collector where there has been no such appeal.

(e) Except as otherwise provided in clause (d), an order of resumption passed under this section shall not be liable to be questioned in any Court of law.

(f) Where any inam or part of any inam is resumed under this section, the Collector or the District Collector, as the case may be, shall by order, re-grant such inam or part—

மற்றும் அத்தகைய வெளியீடானது, அத்தகைய ஆணையால் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய வேறு ஆள் ஒவ்வொருவருக்கும், போதிய அறிவிப்பாக இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும், மற்றும் ஆட்சியர், அத்தகைய அறிவிப்பு கொடுக்கப்படுகிற அல்லது கொடுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுகிற ஆட்களின் மறுப்புரைகளைக் கேட்டு, வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையைச் செய்தல் வேண்டும்.

விளக்கம்.—இனாமின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படுகிறவிடத்து, அத்தகைய பகுதியை வைத்திருப்பவருக்கும், அதோடு கூட மற்றபகுதியை அல்லது பகுதிகளை வைத்திருப்பவர் அல்லது வைத்திருப்பவர்களுக்கும், ஒருவர், வைத்திருப்பவராக இல்லாவிட்டால் அத்தகைய ஒவ்வொரு பகுதியையும் உடைமையில் கொண்டுள்ளவருக்கும் அத்தகைய பகுதி ஒவ்வொன்றின் உரிமைமாற்றம் பெற்றவருக்கும் அறிவிப்புக் கொடுக்கப்படுதல் வேண்டும், மற்றும் அத்தகைய ஆட்கள் அனைவரின் மறுப்புகளும் ஆட்சியரால் கேட்கப்படுதல் வேண்டும்.

(இ). (அ) கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையின் படியும் (ஆ) கூறில் சொல்லப்பட்ட ஆட்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.

(ஈ) (i) (அ) கூறின்படியான ஆணையால் குறையுற்ற தரப்பினர் எவரும், வகுத்துரைக்கப்படலாகும் காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் மற்றும் அத்தகைய மேல்முறையீட்டின் பேரில் மாவட்ட ஆட்சியர், ஆணையருக்கும் (ஆ) கூறில் சொல்லப்பட்டுள்ள ஆட்கள் ஒவ்வொருவருக்கும் அறிவிப்புக் கொடுத்த பின்பும், வகுத்துரைக்கப்படலாகும் விசாரணையைச் செய்தபின்பும் ஆட்சியரின் ஆணையை உறுதிசெய்தோ, மாற்றியமைத்தோ அல்லது அறவு செய்தோ ஓர் ஆணையைப் பிறப்பிக்கலாம்;

(ii) அத்தகைய மேல்முறையீட்டின் பேரில், மாவட்ட ஆட்சியரின் ஆணை அல்லது வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு (1) ஆம் உட்பிரிவின்படி மேல்முறையீடு எதுவும் செய்யப்படாதவிடத்து, (அ) கூறின்படியான ஆட்சியரின் ஆணை, அறுதியானதாக இருக்கும்:

வரம்புரையாக: (i) ஆம் உட்கூறின்படி ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்து, மாவட்ட ஆட்சியரால் அது முடிவு செய்யப்பட்டிருக்குமிடத்து, அல்லது மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு எதுவும் செய்யப்பட்டிராது, மேல்முறையீடு செய்வதற்கான காலம் முடிவடைந்தவிடத்து, மாவட்ட ஆட்சியரின், அல்லது, நேர்வுக்கேற்ப, ஆட்சியரின் அறுதியான ஆணையால் குறையுற்ற தரப்பினர் எவரும், அந்த இனாமானது, மேல்வாரம் மற்றும் குடிவாரம் இரண்டையும் உள்ளடக்கியதா அல்லது மேல்வாரத்தை மட்டும் கொண்டதா என்பதை முடிவு செய்வதற்காக, ஓர் உரிமை வழக்கு நீதிமன்றத்தில் ஓர் உரிமைவழக்கு தாக்கல் செய்யலாம். அத்தகைய உரிமை வழக்கானது, (i) ஆம் உட்கூறின்படி ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறவிடத்து அந்த மேல்முறையீட்டின்மீதான ஆட்சியருடைய ஆணையின் தேதியிலிருந்து, அல்லது மேல்முறையீடு எதுவும் செய்யப்பட்டிராதவிடத்து, மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்வதற்காக (i) ஆம் உட்கூறின்படி வகுத்துரைக்கப்பட்ட காலஅளவு கழிவுறும் தேதியிலிருந்து தொடுக்கப்படுதல் வேண்டும்.

(உ). (ஈ) கூறில் பிறவாறு வகைசெய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட திரும்பக் கைக்கொள்வதற்கான ஓர் ஆணை நீதிமன்றம் எதிலும் மறுத்து வாதிடப்படுதல் ஆகாது.

(ஊ) இந்தப் பிரிவின்படி இனாம் எதுவும் அல்லது இனாம் எதனின் பகுதி அல்லது கூறு எதுவும் திரும்பக் கைக்கொள்ளப்பட்டவிடத்து, ஆட்சியர், அல்லது, நேர்வுக்கேற்ப, மாவட்ட ஆட்சியர் அத்தகைய இனாம் அல்லது பகுதியை—

(i) as an endowment to the religious institution concerned, or

(ii) in case of resumption on the ground that the religious institution has ceased to exist or that the charity or service in question has in any way become impossible of performance, as an endowment for such religious, educational or charitable institution as the Commissioner may recommend.

(g) The order of re-grant made under clause (f) shall, on application made to the Collector within the time prescribed, be executed by him in the manner prescribed.

(h) Nothing in this section shall affect the operation of section 40.

42. Notwithstanding anything contained in any scheme settled or deemed to have been settled under this Act or in any decree or order of a Court or any custom or usage to the contrary, no office-holder or servant of a religious institution or other person shall have the right to be in possession of the jewels or other valuables belonging to the religious institutions except under such conditions and safeguards as the Commissioner may, by general or special order direct.

43. No suit, application or appeal pending before a Court to which a religious institution is a party shall be withdrawn or compromised by the trustee of the institution except with the previous sanction of the Commissioner.

[43-A. (1) Notwithstanding anything contained in section 45 or any other provision in this Act, the Commissioner may appoint, subject to such conditions as may be prescribed, an executive officer for any temple under the control of a math.

(2) The executive officer shall be subject to the control of the trustee of the math and shall exercise such powers and discharge such duties as may be prescribed.

(3) The Commissioner may, for good and sufficient cause, suspend, remove or dismiss the executive officer.]

¹ This section was inserted by section 5 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Third Amendment) Act, 1974 (Tamil Nadu Act 50 of 1974).

Office-holders and servants of religious institutions not to be in possession of jewels, etc., except under conditions.

The Commissioner to sanction compromise of legal proceedings.

Appointment and duties of executive officers in temples under maths.

- (i) தொடர்புடைய சமய நிறுவனத்திற்கு நிலைக்கொடையாக, அல்லது
- (ii) சமய நிறுவனமாக இருப்பது அற்றுப்போய்விட்டது அல்லது பிரச்சனையிலுள்ள அறப்பணி அல்லது பணி எந்த வகையிலும் செய்ய இயலாததாகிவிட்டது என்ற காரணத்தின்பேரில் திரும்பக் கைக்கொள்ளப்படும்போது ஆணையர் பரிந்துரைக்கும்படியான சமய, கல்வி அல்லது அற நிறுவனத்திற்கான நிலைக்கொடையாக

ஆணை வாயிலாக மறுபடியும் அளித்தல் வேண்டும்.

(எ). (ஊ) கூறின்படி பிறப்பிக்கப்பட்ட மறுஅளிப்பு ஆணையானது, வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள் ஆட்சியருக்குச் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்பேரில், வகுத்துரைக்கப்பட்ட முறையில் அவரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

(ஏ) இந்தப் பிரிவில் உள்ள எதுவும், 40 ஆம் பிரிவின் செயற்பாட்டினைப் பாதித்தல் ஆகாது.

42. இந்தச் சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கொள்ளப்பட்ட திட்டம் எதிலும், அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அல்லது மாறான பழக்கம் அல்லது வழக்கம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒரு சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர் அல்லது பணியாளர் அல்லது வேறு ஆள் எனும், சமய நிறுவனத்திற்குச் சொந்தமான நகைகள் அல்லது வேறு மதிப்புள்ள பொருள்களை உடைமையில் வைத்திருப்பதற்கு ஆணையர், பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக பணிக்கலாகும் நிபந்தனைகள் அல்லது காப்பாணைகளின்படி அன்றி, உரிமை கொண்டவர் ஆகார்.

சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர்களும் பணியாளர்களும் நகைகள் முதலியவற்றை நிபந்தனைகளின் படியன்றி உடைமையில் வைத்திருத்தல் ஆகாது.

43. ஒரு சமய நிறுவனம் தரப்பினராக உள்ள ஒரு நீதிமன்றத்தின் முன்பு முடிவுறா நிலையிலுள்ள உரிமை வழக்கு, விண்ணப்பம் அல்லது மேல்முறையீடு எதுவும், ஆணையரின் முன் ஒப்பளிப்புடன் அன்றி, நிறுவனத்தின் அறங்காவலரால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுதலோ இணக்கத்தீர்வு செய்து கொள்ளப்படுதலோ ஆகாது.

சட்ட நடவடிக்கைகளின் இணக்கத்தீர்விற்கு ஆணையர் ஒப்பளிப்புச் செய்தல்.

[43 (அ). (1) 45 ஆம் பிரிவில் அல்லது இந்தச் சட்டத்தின் பிற வகைமுறையில் என்ன அடங்கியிருந்தபோதிலும், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆணையர், ஒரு மடத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயில் எதற்கும் ஒரு நிருவாக அலுவலரை அமர்த்தலாம்.

மடங்களின் கீழுள்ள கோயில்களில் நிருவாக அலுவலர்களை அமர்த்துதலும் அவர் தம் கடமையும்.

(2) அந்த நிருவாக அலுவலர், மடத்தின் அறங்காவலருடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அதிகாரங்களைச் செலுத்துதலும் கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்.

(3) ஆணையர், சரியானதும் போதியதுமான காரணத்திற்காக, நிருவாக அலுவலரை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யலாம், நீக்கலாம் அல்லது விலக்கலாம்.]

¹ இந்தப் பிரிவு, 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 50/1974) 5 ஆம் பிரிவால் சேர்க்கப்பட்டது.

RELIGIOUS INSTITUTIONS OTHER THAN MATHS OR SPECIFIC ENDOWMENTS ATTACHED THERETO

Sections 45 to 58 not to apply to maths or specific endowments attached to maths.

44. The provisions of sections 45 to 58 shall not apply to maths or specific endowments attached to maths.

Appointment and duties of Executive Officers.

45. (1) Notwithstanding anything contained in this Act, the Commissioner may appoint, subject to such conditions as may be prescribed, an executive officer for any religious institution other than a math or a specific endowment attached to a math.

¹[**Explanation.**— In this section 'math' shall not include a temple under the control of a math.]

(2) The executive officer shall exercise such powers and discharge such duties as may be assigned to him by the Commissioner:

Provided that only such powers and duties as appertain to the administration of the properties of the religious institution referred to in sub-section (1) shall be assigned to the executive officer.

(3) The Commissioner may define the powers and duties which may be exercised and discharged respectively by the executive officer and the trustee, if any, of any religious institution other than a math or a specific endowment attached to a math.

(4) The Commissioner may, for good and sufficient cause, suspend, remove or dismiss the executive officer.

²[**46.** The Commissioner shall publish in the prescribed manner a list of the religious institutions whose annual income, as calculated for the purposes of the levy of contribution under sub-section (1) of section 92—

³[(i) is not less than ten thousand rupees but is less than two lakh rupees;

(ii) is not less than two lakh rupees but is less than ten lakh rupees;]

(iii) is not less than ten lakh rupees,

and may, from time to time, modify such list in the prescribed manner:

¹ This explanation was added by section 6 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Third Amendment) Act, 1974 (Tamil Nadu Act 50 of 1974).

² This section was substituted by section 3 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment and Special Provisions) Act, 1976 (President's Act 24 of 1976).

³ These clauses were substituted by section 6 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1978 (Tamil Nadu Act 42 of 1978) which was deemed to have come into force on the 14th August 1978.

Commissioner to publish list of certain institutions.

மடங்கள் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடைகள் அல்லாத வேறு சமய நிறுவனங்கள்

44. 45 முதல் 58 வரையிலான பிரிவுகளின் வகைமுறைகள், மடங்களுக்கு அல்லது மடங்களுடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடைகளுக்குப் பொருந்தாது.

45 முதல் 58 வரையிலான பிரிவுகள் மடங்களுக்கு அல்லது மடங்களுடன் இணைக்கப்பட்ட குறித்த வகை நிலைக் கொடைகளுக்கு பொருந்தாது.

45. (1) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஆணையர், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு மடம் அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடை அல்லாத பிற சமய நிறுவனம் எதற்கும் ஒரு நிருவாக அலுவலரை அமர்த்தலாம்.

நிருவாக அலுவலர்களை அமர்த்துதலும் அவர் தம் கடமைகளும்.

¹[விளக்கம்.— இந்தப் பிரிவில் 'மடம்' என்பது மடத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒரு கோயிலை உள்ளடக்காது.]

(2) நிருவாக அலுவலர், ஆணையரால் அவருக்குக் குறித்தளிக்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துதலும் கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்:

வரம்புரையாக.— (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட சமய நிறுவனத்தின் சொத்துக்களுடன் தொடர்புடைய அதிகாரங்களும் கடமைகளும் மட்டுமே நிருவாக அலுவலருக்குக் குறித்தளிக்கப்படுதல் வேண்டும்.

(3) ஆணையர், ஒரு மடம் அல்லது மடத்துடன் இணைக்கப்பட்ட குறித்தவகை நிலைக்கொடை அல்லாத வேறு சமய நிறுவனம் எதனுடைய நிருவாக அலுவலராலும், அறங்காவலராலும் முறையே செலுத்தப்படலாகும் அதிகாரங்களையும் ஆற்றப்படலாகும் கடமைகளையும் வரையறுக்கலாம்.

(4) ஆணையர், சரியானதும் போதியதுமான காரணத்திற்காக, நிருவாக அலுவலரை இடைநீக்கம் செய்யலாம், நீக்கலாம் அல்லது விலக்கலாம்.

²[46. ஆணையர், 92 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவின்படி பங்களிப்பு வசூலிக்கும் நோக்கங்களுக்காகக் கணக்கிடப்பட்ட எந்த சமய நிறுவனத்தின் ஆண்டு வருமானம்—

குறித்தசில நிறுவனங்களின் பட்டியலை ஆணையர் வெளியிடுதல்.

³[(i) பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாது, ஆனால் இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக,

(ii) இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறையாது, ஆனால் பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக,]

(iii) பத்து இலட்சம் ரூபாய்க்குக் குறையாது,

இருக்கிறதோ அந்த சமய நிறுவனத்தின் பட்டியலை வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட முறையில் அந்தப் பட்டியலை மாற்றியமைத்தல் வேண்டும்:

¹ இந்த விளக்கம், 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 50/1974) 6 ஆம் பிரிவால் சேர்க்கப்பட்டது.

² இந்தப் பிரிவு 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டத்தின் (குடியரசுத் தலைவர் சட்டம் 24/1976) 3 ஆம் பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

³ இந்தக் கூறுகள், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1978) 6 ஆம் பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டன. இது, 1978 ஆகஸ்ட் 14 அன்று நடைமுறைக்கு வந்ததாகக் கொள்ளப்படும்.

Provided that the Commissioner shall not remove any institution from such list unless its annual income calculated as aforesaid has fallen below ten thousand rupees for three consecutive years:

Provided further that if the annual income of any such institution calculated as aforesaid has—

(a) exceeded the limits specified in clause (i) or clause (ii); or

(b) fallen below the limits specified in clause (ii) or clause (iii),

for three consecutive years, the Commissioner may alter the classification assigned to such institutions in the list and enter the same under the appropriate classification in the said list.]

46A- 1[Omitted]

47. (1) (a) Where a religious institution included in the list published under section 46 or in respect of which the Assistant Commissioner has no power to appoint trustees has no hereditary trustee,—

(i) in cases falling under clause (i) of section 46, the Joint Commissioner / Deputy Commissioner;

(ii) in cases falling under clause (ii) of section 46, the Commissioner; and

(iii) in cases falling under clause (iii) of section 46, the Government,

shall constitute a Board of Trustees:

Provided that the Board of Trustees constituted under items (i) and (ii) of this clause shall, subject to the provisions of clause (c), consist of three persons appointed by the Joint Commissioner / Deputy Commissioner or the Commissioner, as the case may be ²[*****] of whom one shall be a member of the Scheduled Castes or Scheduled Tribes:

Provided further that in addition to the persons appointed by the Joint Commissioner/Deputy Commissioner or the Commissioner under items (i) or (ii) of this clause, as the case may be, the Government may nominate two persons who are qualified for appointment as trustees under this Act, as members of the said Board of Trustees, having regard to the following matters, namely:—

(a) the interest of the public generally;

(b) the income and the properties of the religious institution;

(c) the number of worshippers and importance of the religious institution as a pilgrim centre; and

(d) such other matters as may be prescribed.

¹. This section was omitted by section 28 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1991 (Tamil Nadu Act 46 of 1991).

². This expression was omitted by section 5(1) (a) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 (Tamil Nadu Act 15 of 2006).

வரம்புரையாக: மேற்சொன்னவாறு கணக்கிடப்பட்ட ஆண்டு வருமானம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலன்றி, ஆணையர், அத்தகைய பட்டியலிலிருந்து நிறுவனம் எதனையும் நீக்குதல் ஆகாது.

மேலும் வரம்புரையாக: அத்தகைய நிறுவனம் எதனின் மேற்சொன்னவாறு கணக்கிடப்பட்ட ஆண்டு வருமானமானது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு—

(அ) (i) ஆம் கூறில் அல்லது (ii) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட வரம்புகளுக்கு மேற்படுமாயின், அல்லது

(ஆ) (ii) ஆம் கூறில் அல்லது (iii) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குக் குறைவாக இருக்குமாயின்,

ஆணையர், அத்தகைய நிறுவனங்களுக்கு பட்டியலில் குறித்தளிக்கப்பட்ட வகைப்பாட்டினை மாற்றம் செய்ய மேற்சொன்ன பட்டியலில் உரிய வகைப்பாட்டின்கீழ் அதனைப் பதிவு செய்யலாம்.

46 (அ) [விட்டுவிடப்பட்டது]

47 (1) (அ) 46 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட அல்லது அறங்காவலர்களை அமர்த்துவதற்கு உதவி ஆணையர் அதிகாரம் எதுவும் கொண்டிராத ஒரு சமய நிறுவனத்திற்கு பரம்பரை அறங்காவலர் எனும் இல்லாதவிடத்து—

அறங்காவலர்கள் மற்றும் அவர்களுடைய எண்ணிக்கையும் பதவிக் காலமும்.

(i) 46 ஆம் பிரிவின் (i) ஆம் கூறின் கீழ் வருகிற நேர்வுகளில், இணை ஆணையர் / துணை ஆணையர்,

(ii) 46 ஆம் பிரிவின் (ii) ஆம் கூறின் கீழ் வருகிற நேர்வுகளில் ஆணையர், மற்றும்

(iii) 46 ஆம் பிரிவின் (iii) ஆம் கூறின் கீழ் வருகிற நேர்வுகளில் அரசு,

அறங்காவலர்கள் குழுமத்தை அமைத்துருவாக்குதல் வேண்டும்:

வரம்புரையாக: இந்தக் கூறின் (i) மற்றும் (ii) ஆம் இனங்களின்கீழ் அமைத்துருவாக்கப்பட்ட அறங்காவலர் குழுமம் (இ) கூறின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, இணை ஆணையரால் / துணை ஆணையரால் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையரால் ²[* * * * *] அமர்த்தப்பட்ட மூன்று ஆட்களைக் கொண்டது ஆகும். அவர்களில் ஒருவர் பட்டியல் சாதியினரை அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவராக இருப்பார்:

மேலும் வரம்புரையாக: இந்தக் கூறின் (i) அல்லது (ii) ஆம் இனத்தின்படி இணை ஆணையரால் / துணை ஆணையரால் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையரால் அமர்த்தப்பட்டவர்களுடன் கூட, அரசு, இந்தச் சட்டத்தின்படி அறங்காவலராக அமர்த்தப்படுவதற்குத் தகுதியுடைய இருவரை, பின்வருவனவற்றைக் கவனத்திற்கொண்டு, மேற்சொன்ன அந்த அறங்காவலர் குழுமத்தின் உறுப்பினர்களாக அமர்த்தலாம்; அதாவது—

(அ) பொதுவாக, பொதுமக்களின் நலன்,

(ஆ) சமய நிறுவனத்தின் வருமானமும், சொத்துகளும்,

(இ) வழிபடுகிறவர்களின் எண்ணிக்கையும், சமயப் பயண மையம் என்னும் முறையில் சமய நிறுவனத்தின் முக்கியத்துவமும்,

(ஈ) வகுத்துரைக்கப்படலாகும் வேறு பொருட்பாடுகள்.

1. இந்தப் பிரிவு, 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 46/1991) 28 ஆம் பிரிவினால் விட்டுவிடப்பட்டது.

2. இந்தச் சொற்றொடர், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/2006) 5(1) (அ) பிரிவால் விட்டு விடப்பட்டது.

(b) In respect of all the incorporated and unincorporated Devaswoms in the transferred territory, the Government shall constitute a single Board of Trustees;

(c) Every Board of Trustees constituted under clause (a) or clause (b) shall consist of not less than three and not more than five persons, of whom one shall be a member of the Scheduled Castes or Scheduled Tribes ¹[and another one shall be a woman.]

Provided that ²[the Government, the Commissioner or the Joint Commissioner/Deputy Commissioner] as the case may be, may, pending the constitution of such Board of Trustees under this sub-section, appoint a fit person to perform the functions of the Board of Trustees.

Explanation.—For the purposes of this sub-section, “Scheduled Castes” and “Scheduled Tribes” shall have the same meanings assigned to them respectively in clauses (24) and (25) of Article 366 of the Constitution.

(2) Where, in the case of an institution included in the list published under section 46 having a hereditary trustee or trustees, ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner], after notice to such trustee or trustees and after such Inquiry as ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner], as the case may be, deems adequate, considers for reasons to be recorded, that the affairs of the institution are not, and are not likely to be, properly managed by the hereditary trustee or trustees, ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner] may, by order, appoint a non-hereditary trustee or such number of non-hereditary trustees as may be considered necessary by ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner], as the case may be.

(3) Every trustee appointed under sub-section (1) and subject to the result of an application, if any, filed under sub-section (4), every non-hereditary trustee appointed under sub-section (2) shall hold office for a term of ³[one year], unless in the meanwhile the trustee is removed or dismissed or his resignation is accepted by ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner], as the case may be, or he otherwise ceases to be a trustee.

⁴[Provided that every trustee who has completed a term of office of one year on the 16th day of July 2006 shall cease to hold office Forthwith and every trustee who completes a term of office of one year after such date shall cease to hold office on such completion.]

¹— This Expression was added by section 5(1)(b) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 (Tamil Nadu Act 15/2006)

²— Substituted for the words, "The Temple Administration Board or The Temple Administration District Committee" by Tamil Nadu Act 39 of 1996.

³— Substituted for the words "Three years" by Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 Tamil Nadu Act 15 of 2006 S.5(2)

⁴— The proviso was added by Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendments) Act, 2006, Tamil Nadu Act 15 of 2006 S. 5(3).

(ஆ) உரிமைமாற்றம் செய்யப்பட்ட நிலப்பரப்பிலுள்ள ஒன்றாகச் சேர்க்கப்பட்ட மற்றும் ஒன்றாகச் சேர்க்கப்படாத திருக்கோயில்கள் எல்லாவற்றுக்கும், தனியொரு அறங்காவலர்கள் குழுமத்தை அமைத்துருவாக்குதல் வேண்டும்.

(இ). (அ) கூறு அல்லது (ஆ) கூறின்படி அமைத்துருவாக்கப்பட்ட அறங்காவலர் குழுமம் ஒவ்வொன்றும், மூன்றுக்குக் குறையாத மற்றும் ஐந்துக்கு மேற்படாதவர்களைக் கொண்டது ஆகும். அவர்களில் ஒருவர் பட்டியல் சாதியினரை அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவராக இருப்பார் [மற்றும் பிற ஒருவர் பெண்ணாக இருப்பார்:]

வரம்புரையாக: இந்த உட்பிரிவின்படி அத்தகைய அறங்காவலர்கள் குழுமத்தை அமைத்துருவாக்கும் வரையில், நேர்வுக்கேற்ப, ²[அரசு, ஆணையர் அல்லது இணை ஆணையர் அல்லது துணை ஆணையர்] அறங்காவலர்கள் குழுமத்தின் அலுவற்பணிகளைப் புரிவதற்குத் தக்காரை அமர்த்தலாம்.

விளக்கம்.—இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என்பது, அரசமைப்பின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25) கூறுகளில் முறையே அவற்றிற்குக் குறித்தளிக்கப்பட்ட பொருள்களை உடையன ஆகும்.

(2) பரம்பரை அறங்காவலர் அல்லது அறங்காவலர்களைக் கொண்டதும், 46ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதுமான ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில், ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையர்] அத்தகைய அறங்காவலர் அல்லது அறங்காவலர்களுக்கு அறிவிப்புக் கொடுத்த பின்பும், நேர்வுக்கேற்ப, ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையர்] போதுமெனக் கருதுகிற விசாரணையைச் செய்த பின்பும், பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, பரம்பரை அறங்காவலரால் அல்லது அறங்காவலர்களால் உரியவாறு நிருவாகம் செய்யப்படவில்லை மற்றும் பெரும்பாலும் நிருவாகம் செய்யப்படவில்லை என்று கருதுமிடத்து, ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையர்] ஆணை வாயிலாகப் பரம்பரை வழியல்லாத அறங்காவலர் ஒருவரை அல்லது ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையர்] தேவையெனக் கருதலாகும் எண்ணிக்கையில் பரம்பரை வழியல்லாத அறங்காவலர்களை அமர்த்தலாம்.

(3) (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட அறங்காவலர் ஒவ்வொருவரும், மற்றும் (2) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட பரம்பரை வழியல்லாத அறங்காவலர் ஒவ்வொருவரும், (4) ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பம் ஏதேனுமிருப்பின், அதன் முடிவிற்கு உட்பட்டு, அதற்கிடையில் அறங்காவலர் ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையரால்] நீக்கப்பட்டிருந்தால் அல்லது விலக்கப்பட்டிருந்தால் அல்லது அவருடைய பதவிவிலகல் ஏற்பளிக்கப்பட்டிருந்தால் அன்றி அல்லது அவர் அறங்காவலராக இருப்பது பிறவாறு அற்றுப்போயிருந்தாலன்றி ³[ஓராண்டு] காலஅளவிற்கு பதவி வகித்து வருவார்:

⁴[வரம்புரையாக: 2006 ஜூலை 16ஆம் நாளன்று தன் ஓராண்டு பதவிக்கால அளவை நிறைவு செய்திருக்கிற அறங்காவலர்கள் ஒவ்வொருவரும் பதவி வகிப்பது உடனடியாக அற்றுப் போகும் மற்றும் அந்தத் தேதிக்குப் பின்பு ஓராண்டு பதவிக்கால அளவை நிறைவு செய்திருக்கிற அறங்காவலர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு நிறைவு செய்திருப்பதன் பேரில் பதவி வகிப்பது அற்றுப்போகும்.]

1. இந்தச் சொற்றொடர், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/2006) 5(1) (ஆ) பிரிவால் சேர்க்கப்பட்டது.

2. 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் “கோவில் நிர்வாக வாரியம் அல்லது கோவில் நிர்வாக மாவட்டக்குழு” என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

3. 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தால் (தமிழ்நாடு சட்டம் 15/2006) “மூன்று ஆண்டுகள்” என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டது.

4. இந்த வரம்புரை, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/2006) 5(3) பிரிவால் சேர்க்கப்பட்டது.

(4) Where ¹[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner] by order, appoints a non-hereditary trustee or trustees, the hereditary trustee or trustees may, within thirty days of the receipt of the order, file an application to the Court to set aside or modify such order:

Provided that the Court shall have no power to stay the order of ¹[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner,] as the case may be, pending the disposal of the application.

²[(5) * * * * *]

Delegation of powers by Government.

³[47 -A. (1) The Government may, by notification, authorise the Commissioner to exercise the powers vested in them under the second proviso to clause (a) of sub-section (1) of section 47 or the second proviso to sub-section (1) of section 49, in respect of any religious institution.

(2) The exercise of any power delegated under sub-section (1) shall be subject to such restrictions and conditions as may be specified in the notification and subject also to control and revision by the Government.]

Chairman.

48. (1) In the case of religious institution for which a Board of Trustees is constituted under sub-section (1) of section 47 the Board of Trustees shall, within such period as may be prescribed, elect one of its members to be its Chairman, and if no Chairman is elected within the period so prescribed, ¹[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner,] as the case may be, shall nominate the Chairman.

(2) In the case of any other religious institution having more than one trustee, the trustees of such institution shall, within such period as may be prescribed, elect one from among themselves to be the Chairman, and if no Chairman is elected within the period so prescribed, ¹[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner] as the case may be, shall nominate the Chairman:

Provided that in the case of a religious institution—

(i) having one hereditary trustee, such hereditary trustee alone shall be its Chairman; and

¹. Substituted for the words, "The temple Administration Board or the Temple Administration District Committee" Tamil Nadu Act 39 of 1996.

². This sub-section was omitted by section 4 (iv) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment and Special Provisions) Act, 1976 (President's Act 24 of 1976).

³. This section was inserted by section 9 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1978 (Tamil Nadu Act 42 of 1978) and omitted by Tamil Nadu Act 46/1991. The said section was again inserted by Tamil Nadu Act 39 /1996.

(4) ¹[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையர்] ஆணையரையிலாக, பரம்பரை வழியல்லாத அறங்காவலர் அல்லது அறங்காவலர்களை அமர்த்துகிறவிடத்து, பரம்பரை அறங்காவலர் அல்லது அறங்காவலர்கள் ஆணையைப் பெற்றதிலிருந்து முப்பது நாட்களுக்குள், அத்தகைய ஆணையினை ஒதுக்கறவு அல்லது மாற்றமைவு செய்வதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யலாம்:

வரம்புரையாக.— நேர்வுக்கேற்ப, ¹[அரசு, ஆணையரின் அல்லது இணை/துணை ஆணையரின்] ஆணையினை நிறுத்திவைப்பதற்கு, விண்ணப்பம் முடிவு செய்யப்படும்வரை, நீதிமன்றம் அதிகாரம் எதுவும் உடையது ஆகாது.

²[(5) *****]

³[47 (அ) (1) அரசு, அறிவிக்கை வாயிலாக சமய நிறுவனம் எதைப் பொறுத்தும், 47 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) கூறின் இரண்டாம் வரம்புரையின் அல்லது 49 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் இரண்டாம் வரம்புரையின்படி தன்னிடம் மேவிநிற்கும் அதிகாரங்களைச் செலுத்துவதற்கு ஆணையருக்கு அதிகாரம் அளிக்கலாம்.

அரசு
அதிகாரங்
களை
ஒப்படைவு
செய்தல்.

(2). (1) ஆம் உட்பிரிவின்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் எதையும் செலுத்துவதானது, அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகும் வரையறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகவும் அரசின் கட்டுப்பாட்டிற்கும் அது திருத்தியமைப்பதற்கும் உட்பட்டதாகவும் இருக்கும்.]

48. (1) 47 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அறங்காவலர்கள் குழுமம், சமய நிறுவனம் பொறுத்து அமைத்துருவாக்கப்படுகையில், வகுத்துரைக்கப்படலாகும் காலத்திற்குள், அதன் உறுப்பினர்களில் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும், மற்றும் தலைவர் எவரும் அவ்வாறு வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படாதிருப்பின், ¹[அரசு, ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப, இணை/துணை ஆணையர்] தலைவரை நியமித்தல் வேண்டும்.

தலைவர்.

(2) ஒன்றுக்கு மேற்பட்ட அறங்காவலர்களைக் கொண்ட வேறு சமய நிறுவனத்தைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள், வகுத்துரைக்கப்படலாகும் காலத்திற்குள், அவர்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர், மற்றும் அவ்வாறு வகுத்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தலைவர் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லையாயின், ¹[அரசு, ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப, இணை/துணை ஆணையர்] தலைவரை நியமித்தல் வேண்டும்:

வரம்புரையாக:—

(i) ஒரு பரம்பரை அறங்காவலரைக் கொண்ட சமய நிறுவனத்தைப் பொறுத்தவரை, அத்தகைய பரம்பரை அறங்காவலரே அதன் தலைவராக இருப்பார், மற்றும்

¹ 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் “கோயில் நிர்வாக வாரியம் அல்லது கோயில் நிர்வாக மாவட்டக்குழு” என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

² இந்த உட்பிரிவு, 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டத்தின் (குடியரசு தலைவர் சட்டம் 24/1976) 4(iv) பிரிவால் விட்டுவிடப்பட்டது.

³ இந்தப் பிரிவு, 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1978) 9 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டு 46/1991 தமிழ்நாடு சட்டத்தால் விட்டுவிடப்பட்டது. மேற்சொன்ன பிரிவு மீண்டும் 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் புகுத்தப்பட்டது.

(ii) having more than one hereditary trustee, one of such hereditary trustees alone shall be elected or nominated to be its Chairman.

(3) A Chairman elected or nominated under sub-section (1) or sub-section (2) shall hold office for such period as may be prescribed.

¹[49. (1) In the case of any religious institution which is not included in the list published under section 46 and is not a religious institution notified or deemed to have been notified under Chapter VI of this Act, the Assistant Commissioner shall have the same power to appoint trustees including fit persons or constitute a Board of Trustees as is vested in ² [the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner] in the case of a religious institution referred to in clause (a) of sub-section (1), or in sub-section (2), as the case may be, of section 47:

³[Provided that the Board of Trustees constituted under this sub-section shall consist of three persons appointed by the Assistant Commissioner ⁴[of whom one shall be a member of the scheduled castes or scheduled Tribes and another shall be a woman"]

Provided further that in addition to the trustees appointed by the Assistant Commissioner under this sub-section, the Government may nominate two persons who are qualified for appointment as trustees under this Act as members of the said Board of Trustees, having regard to the following matters, namely:—

- (a) the interest of the public generally;
- (b) the income and the properties of the religious institution;
- (c) the number of worshippers and importance of the religious institution as a pilgrim centre; and
- (d) such other matters as may be prescribed:

Provided also that notwithstanding anything aforesaid in this sub-section, the Assistant Commissioner may, in the case of any such religious institution which has no hereditary trustee, appoint a single trustee.]

(2) The provisions of sub-sections (3) and (4) of section 47 and of section 48 shall apply to the trustee or trustees appointed, or the Board of Trustees constituted, by the Assistant Commissioner as they apply to the trustee or trustees appointed, or the Board of Trustees constituted under section 47.

1. This section was substituted by section 6 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendments and Special Provisions) Act, 1976 (President's Act 24 of 1976.)

2. Substituted for the words "Temple Administration Board or Temple Administration District Committee" by Tamil Nadu Act 39 of 1996.

3. These provisos were substituted by *ibid.*

4. This expression was substituted by section 6 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 (Tamil Nadu Act 15 of 2006)

(ii) ஒன்றுக்கு மேற்பட்ட பரம்பரை அறங்காவலர்களை கொண்ட சமய நிறுவனத்தைப் பொறுத்தவரை, அத்தகைய பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே, அதன் தலைவராக இருப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் அல்லது நியமிக்கப்படுதல் வேண்டும்.

(3) (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தலைவர், வகுத்துரைக்கப்படலாகும் காலத்திற்கு பதவி வகிப்பார்.

[49. (1) 46 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படாததும், இந்தச் சட்டத்தின் அத்தியாயம் VI இன்படி அறிவிக்கை செய்யப்பட்ட அல்லது அறிவிக்கை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சமய நிறுவனம் அல்லாதுமான சமய நிறுவனம் எதைப் பொறுத்தும், 47 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (அ) கூறில் அல்லது, நேர்வுக்கேற்ப, (2) ஆம் உட்பிரிவில் சட்டப்பட்ட சமய நிறுவனத்தைப் பொறுத்தவரை, தக்கார்கள் உள்ளடங்கலாக, அறங்காவலர்களை அமர்த்துவதற்கு அல்லது அறங்காவலர்கள் குழுமத்தை அமைத்துருவாக்குவதற்கு, ²[அரசு, ஆணையர் அல்லது இணை/துணை ஆணையரிடம்] மேவிநிற்கிற அதே அதிகாரத்தை உதவி ஆணையர் உடையவர் ஆவார்:

அறங்காவலர்களையும் தக்கார் களையும் அமர்த்துவதற்கு உதவி ஆணையருக்குள்ள அதிகாரம்.

³[வரம்புரையாக:—இந்த உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட அறங்காவலர்கள் குழுமம், உதவி ஆணையரால் அமர்த்தப்பட்ட மூவரைக் கொண்டது ஆகும் ⁴[அவர்களில் ஒருவர், பட்டியல் சாதியின் அல்லது பட்டியல் பழங்குடியின் உறுப்பினராகவும் மற்ற ஒருவர் பெண்ணாகவும் இருப்பார்:]]

மேலும் வரம்புரையாக:—இந்த உட்பிரிவின்படி உதவி ஆணையரால் அமர்த்தப்பட்ட அறங்காவலர்களோடுகூட, அரசு, பின்வருவனவற்றைக் கவனத்திற்கொண்டு, மேற்சொன்ன அறங்காவலர்கள் குழுமத்தின் உறுப்பினர்களாக இருப்பதற்கு இந்தச் சட்டத்தின்படி அறங்காவலர்களாக அமர்த்துவதற்குத் தகுதியுடைய இருவரை அமர்த்தலாம்:—

- (அ) பொதுவாக, பொதுமக்களின் நலன்,
- (ஆ) சமய நிறுவனத்தின் வருமானம் மற்றும் சொத்துக்கள்,
- (இ) வழிபடுபவர்களின் எண்ணிக்கை மற்றும் புனித இடம் என்ற முறையில் சமய நிறுவனத்தின் முக்கியத்துவம், மற்றும்
- (ஈ) வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடுகள்:

வரம்புரையாக:—மேற்சொன்ன உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், உதவி ஆணையர், பரம்பரை அறங்காவலர் எனும் இல்லாத சமய நிறுவனம் எதைப் பொறுத்தும், தனியொரு அறங்காவலரை அமர்த்தலாம்.]

(2) 47 ஆம் பிரிவின் (3), (4) ஆகிய உட்பிரிவுகளின் மற்றும் 48 ஆம் பிரிவின் வகைமுறைகள், உதவி ஆணையரால் அமர்த்தப்பட்ட அறங்காவலர் அல்லது அறங்காவலர்களுக்கு அல்லது அவரால் அமைத்துருவாக்கப்பட்ட அறங்காவலர்கள் குழுமத்திற்கு, 47 ஆம் பிரிவின்படி அமர்த்தப்பட்ட அறங்காவலர் அல்லது அறங்காவலர்களுக்கு அல்லது அமைத்துருவாக்கப்பட்ட அறங்காவலர்கள் குழுமத்திற்குப் பொருந்துவன போன்றே, பொருந்தும்.

¹ இந்தப் பிரிவு, 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தங்கள் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டத்தின் (குடியரசுத் தலைவர் சட்டம் 24/1976) 6 ஆம் பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

² 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் "கோயில் நிருவாக வாரியம் அல்லது கோயில் நிருவாக மாவட்டக் குழு" என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

³ இந்த வரம்புரைகள், மேற்படிச் சட்டத்தினால் மாற்றாக அமைக்கப்பட்டன.

⁴ இந்தச் சொற்றொடர், 2006ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 15/2006 6ஆம் பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.

Existing trustees in the case of religious institutions first included in the list under section 46 to cease to hold office.

¹[49-A. (1) Notwithstanding anything contained in sections 47, 48 and 49, where a religious institution in respect of which the Assistant Commissioner has appointed trustees under sub-section (1) of section 49 is subsequently included in the list published under section 46, the trustees aforesaid shall cease to hold office from the date of such inclusion.

(2) In respect of the religious institution mentioned in sub-section (1), ²[the Government, the Commissioner or the Joint/Deputy Commissioner], as the case may be, shall constitute a Board of Trustees in accordance with the provisions of sub-section (1) of section 47 and the trustees shall hold office for the term specified in sub-section (3) of the said section 47.]

Power of executive officer and Chairman of Board of Trustees not to implement order or resolution of the trustee or Board of Trustees in certain cases.

³[49-B. (1) Where an executive officer or a Chairman of Board of Trustees considers that an order or resolution passed by a trustee or the Board of trustees—

(a) has not been passed in accordance with law;

(b) is in excess or abuse of the powers conferred on the trustee or the Board of Trustees by or under this Act, or by any other law;

(c) if implemented, is likely to cause financial loss to the institution or of endowment, danger to human life, health or safety, or is likely to lead to a riot or breach of peace, or

(d) is not beneficial to the institution or endowment;

the executive officer or the Chairman of Board of Trustees, as the case may be, may, without implementing such order or resolution, place the matter before the trustee or Board of Trustees along with a note pointing out the objections to the order or resolution and request the trustee or the Board Trustees to re-consider the order or resolution.

(2) The executive officer or the Chairman of Board of Trustees shall forth with submit a report of the action taken by him under sub-section (1) to the Commissioner, Joint Commissioner, Deputy Commissioner or Assistant Commissioner, as the case may be.

(3) (a) Where the order or resolution is placed for reconsideration under sub-section (1), the trustee or the Board of Trustees shall reconsider the order or resolution having due regard to the objections contained in the note and pass such further order or resolution as he or it may deem fit. A copy of every such further order or resolution shall

1. This section was inserted by section 2 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Fifth Amendment) Act, 1974 (Tamil Nadu Act 46 of 1974.)

2. These words were substituted for the words "Temple Administration Board or Temple Administration District Committee" by Tamil Nadu Act 39/1996.

3. Section 49B was inserted by the Tamil Nadu Hindu religious and Charitable Endowments (Amendment) Act, 1998 (Tamil Nadu Act 37/1998).

¹[49(அ). 47, 48, 49, ஆகிய பிரிவுகளில் என்ன அடங்கியிருந்தபோதிலும், 49 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி உதவி ஆணையர், அறங்காவலர்களை அமர்த்தியிருக்கும் சமய நிறுவனம், பின்னர் 48 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்குமிடத்து, மேற்சொன்ன அறங்காவலர் அவ்வாறு சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து பதவியில் இருப்பது அற்றுப்போதல் வேண்டும்.]

(2). (1) ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்ட சமய நிறுவனத்தைப் பொறுத்தவரை, ²[அரசு, ஆணையர் அல்லது நேர்வுகேற்ப, இணை/துணை ஆணையர்] 47 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்க அறங்காவலர்கள் குழுமத்தை அமைத்துருவாக்குதல் வேண்டும், மற்றும் அந்த அறங்காவலர்கள் மேற்சொன்ன 47 ஆம் பிரிவுகளின் (3) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குப் பதவி வகித்து வருதல் வேண்டும்.]

³[49(ஆ) (1) அறங்காவலர் ஒருவரால் அல்லது அறங்காவலர்கள் குழுமத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது தீர்மானம் ஒன்றானது—

(அ) சட்டப்படி பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்று,

(ஆ) இந்தச் சட்டத்தாலோ அதன் வழியாகவோ, அல்லது பிற சட்டம் எதனாலுமோ அறங்காவலருக்கு அல்லது அறங்காவலர்கள் குழுமத்திற்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மிகையாக அல்லது முறைகேடாக இருக்கிறது என்று,

(இ) செயற்படுத்தப்படுமாயின், நிறுமத்திற்கு அல்லது நிலைக்கொடைக்கு நிதியிழப்பை, மனித உயிருக்கு, நலத்திற்கு அல்லது பாதுகாப்பிற்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடும் அல்லது நலத்திற்கு அல்லது அமைதிக்குலைவுக்கு வழிவகுக்கக்கூடும் என்று, அல்லது

(ஈ) நிறுவனத்திற்கோ அல்லது நிலைக்கொடைக்கோ பயனுற்றதாக இராது என்று

ஒரு நிருவாக அலுவலர் அல்லது அறங்காவலர்கள் குழுமத்தின் தலைவர் கருதுகிறவிடத்து, நிருவாக அலுவலர் அல்லது, நேர்வுக்கேற்ப, அறங்காவலர்கள் குழுமத் தலைவர், அத்தகைய ஆணையினை அல்லது தீர்மானத்தினைச் செயற்படுத்தாமல், அந்தப் பொருட்பாட்டினை, அந்த ஆணைக்கு அல்லது தீர்மானத்திற்கு மறுப்பினைச் சுட்டிக்காட்டும் குறிப்பு ஒன்றுடன் சேர்த்து அறங்காவலரின் அல்லது அறங்காவலர்கள் குழுமத்தின் முன்பு வைத்து, அந்த ஆணையினை அல்லது தீர்மானத்தினை மறு ஆய்வு செய்யும்படி அந்த அறங்காவலரை அல்லது அறங்காவலர்கள் குழுமத்தினை வேண்டலாம்.

(2) நிருவாக அலுவலரோ அறங்காவலர்கள் குழுமத்தின் தலைவரோ, உடனடியாக, (1) ஆம் உட்பிரிவின்படி தம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரஅறிக்கை ஒன்றினை, நேர்வுக்கேற்ப, ஆணையருக்கு, இணை ஆணையருக்கு, துணை ஆணையருக்கு அல்லது உதவி ஆணையருக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.

(3)(அ). (1) ஆம் உட்பிரிவின்படி, ஆணையோ தீர்மானமோ மறு ஆய்வுக்காக வைக்கப்படுகிறவிடத்து, அறங்காவலர் அல்லது அறங்காவலர்கள் குழுமம், குறிப்பில் அடங்கியுள்ள மறுப்புரைகளை உரிய கவனத்திற் கொண்டு அந்த ஆணையினை அல்லது தீர்மானத்தினை மறு ஆய்வு செய்து அவரோ

46 ஆம் பிரிவின் படியான பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்ட சமய நிறுவனங்களைப் பொறுத்தவரை இருந்து வரும் அறங்காவலர்கள் பதவி வகிப்பது அற்றுப்போதல்.

குறித்த சில நேர்வுகளில் அறங்காவலரின் அல்லது அறங்காவலர்கள் குழுமத்தின் ஆணையினை அல்லது தீர்மானத்தினைச் செயற்படுத்தாமல் இருப்பதற்கு நிருவாக அலுவலருக்கும் அறங்காவலர் குழுமத்தின் தலைவருக்கு முள்ள அதிகாரம்.

¹. இந்தப் பிரிவு, 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (ஐந்தாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 46/1974) 2 ஆம் பிரிவால் புகுத்தப்பட்டது.

². இந்தச் சொற்கள் 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் "கோயில் நிருவாக வாரியம் அல்லது கோயில் நிருவாக மாவட்டக் குழு" என்ற சொற்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

³. 49(ஆ)பிரிவு, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் (திருத்தம்) சட்டத்தினால் (தமிழ்நாடு சட்டம் (37/1998) புகுத்தப்பட்டது.

be sent forthwith to the Commissioner, Joint Commissioner, Deputy Commissioner or the Assistant Commissioner, as the case may be, who may pass such order as he deems fit;

(b) where after the expiry of sixty days from the date on which the order or resolution was placed for reconsideration under sub-section (1) the trustee or the Board of Trustees fails to pass further order or resolution as required under clause (a), the Commissioner, Joint Commissioner, Deputy Commissioner or the Assistant Commissioner, as the case may be, may pass such order as he deems fit;

(c) every order passed by the Commissioner, Joint Commissioner, Deputy Commissioner or the Assistant Commissioner, as the case may be, under clause (a) or clause (b) shall be final and binding on the trustee or Board of Trustees and the executive officer.]

50. The power to appoint trustees under sections 47 or section 49 ²[or section 49-A] shall be exercisable notwithstanding that the scheme, if any, settled, or deemed under this Act to have been settled for the institution contains provision to the contrary.

Breach of peace or

(d) is not beneficial to the institution of endowment.

³[51. (a) ⁴[* * * * *]

(b) the Government, the Commissioner, the Joint Commissioner, Deputy Commissioner or the Assistant Commissioner in making appointments of trustees under section 47 or section 49 or section 49-A, as the case may be

shall have due regard to the claims of persons belonging to the religious denomination for whose benefit the institution concerned is chiefly intended or maintained.]

52. Every non-hereditary trustee lawfully holding office on the date of the commencement of this Act, shall be deemed to have been duly appointed as such trustee under this Act for the residue of his term of office on the date of such commencement.

resolution as he or it may deem fit. A copy of every such further order or resolution shall

1. This expression was substituted by section 3(a) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Fifth Amendment) Act, 1974 (Tamil Nadu Act 46 of 1974).

2. This expression was inserted by section 3 (b) *ibid*.

3. Section 51 was substituted by Tamil Nadu Act, 39/1996.

4. This clause was omitted by section 7 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 2006 (Tamil Nadu Act 15/2006).

Power under
1[sections 47,
49 and 49-A]
to be
exercisable
notwithstand-
ing provision
in scheme.

Non-hereditary
trustees
holding office
on the date of
the com-
mencement of
the Act.

அதுவோ பொருத்தமெனக் கொள்ளலாகும் மேலுமான ஆணையினை அல்லது தீர்மானத்தினைப் பிறப்பித்தல் வேண்டும். அத்தகைய மேலுமான ஆணை அல்லது தீர்மானம் ஒவ்வொன்றின் படி ஒன்று, உடனடியாக, நேர்வுக்கேற்ப ஆணையருக்கு, இணை ஆணையருக்கு, துணை ஆணையருக்கு அல்லது உதவி ஆணையருக்கு அனுப்பப்படுதல் வேண்டும். அவர், தாம் பொருத்தமெனக் கொள்ளும் ஆணையினைப் பிறப்பிக்கலாம்.

(ஆ). (1) ஆம் உட்பிரிவின்படி ஆணை அல்லது தீர்மானம் எந்த தேதியன்று மறு ஆய்வுக்காக வைக்கப்படுகிறதோ அந்தத் தேதியிலிருந்து அறுபது நாட்கள் கழிவுற்ற பின்பு, அறங்காவலரோ அல்லது அறங்காவலர்கள் குழுவோ (அ) கூறின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு மேலுமான ஆணையினை அல்லது தீர்மானத்தினைப் பிறப்பிக்கத் தவறுகிறவிடத்து, நேர்வுக்கேற்ப, ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர், தாம் பொருத்தமெனக் கொள்ளும் அத்தகைய ஆணையினைப் பிறப்பிக்கலாம்.

(இ). (அ) கூறின்படியோ அல்லது (ஆ) கூறின்படியோ நேர்வுக்கேற்ப, ஆணையரால், இணை ஆணையரால், துணை ஆணையரால் அல்லது உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அறுதியானதாகவும், அறங்காவலர் அல்லது அறங்காவலர்கள் குழுமத்தை மற்றும் நிருவாக அலுவலரைக் கட்டுப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.]

50. 47 ஆம் பிரிவு 49 ஆம் பிரிவு ²[அல்லது பிரிவு 49 (அ) இன்] படி அறங்காவலர்களை அமர்த்தும் அதிகாரமானது, நிறுவனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது இந்தச் சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட திட்டம், ஏதேனும்பின், அதில் மாறான வகைமுறை அடங்கியிருந்தபோதிலும், செலுத்தப்படத் தக்கதாகும்.

திட்டத்தின் வகைமுறை எப்படியிருந்த போதிலும் ¹[47, 49 மற்றும் 49 (அ) பிரிவுகளின்] படியான அதிகாரம் செலுத்தத் தக்கதாகும்.

³[51 (அ) ⁴[* * * * *]

(ஆ) 47 ஆம் பிரிவு 49 ஆம் பிரிவு அல்லது நேர்வுக்கேற்ப, 49 (அ) பிரிவின்படி அறங்காவலர்களை அமர்த்துவதில் அரசு, ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர்,

தொடர்புடைய நிறுவனம் எவருடைய நலனுக்கானது எனக் கருதப்பட்டு அல்லது பேணப்பட்டு வருகிறதோ அவருடைய சமயப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உரிமைகோரிக்கைகளை உரியவாறு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.]

52. இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று சட்டப்படி பதவிவகித்துவரும் பரம்பரை வழியல்லாத அறங்காவலர் ஒவ்வொருவரும், அந்தத் தொடக்கத் தேதியிலிருந்து தம்முடைய பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு இந்தச் சட்டத்தின்படி அறங்காவலராக உரியவாறு அமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பதவி வகித்து வரும் பரம்பரை வழியல்லாத அறங்காவலர்கள்.

1. இந்தச் சொற்றொடர், 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (ஐந்தாம் திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 46/1974) 3 (அ) பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டது.

2. இந்தச் சொற்றொடர், மேற்படிச் சட்டத்தின் 3 (ஆ) பிரிவினால் புகுத்தப்பட்டது.

3. 51ஆம் பிரிவு, 39/1996 தமிழ்நாடு சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.

4. இந்தக் கூறு, 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தச்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/2006) 7ஆம் பிரிவினால் விட்டு விடப்பட்டது.

Power to suspend, remove or dismiss trustees.

53. ¹[(1) In this section, the expression "appropriate authority" shall, unless the context otherwise requires, means,—

- ²[(a) in respect of any trustee of any religious institution included in the list published under clause (iii) of section 46, the Government;
- (b) in respect of any trustee of any religious institution included in the list published under clause (ii) of section 46, the Commissioner;
- (c) in respect of any trustee of any religious institution included in the list published under clause (i) of section 46 and in respect of any hereditary trustee of any religious institution not included in the list published under the said section 46, the Joint/Deputy Commissioner; and
- (d) in respect of any non-hereditary trustee of any religious institution not included in the list published under section 46, the Assistant Commissioner.]]

³[(1-A) Notwithstanding anything contained in sub-section (1) for the purpose of the section, the Government shall also be the appropriate authority in respect of any trustee of any religious institution.]

(2) The appropriate authority may suspend, remove or dismiss any trustee of a religious institution, if he—

- (a) ceases to profess the Hindu religion; or
- (b) fails to discharge the duties and perform the functions of a trustee in accordance with the provisions of this Act or the rules made thereunder; or
- (c) disobeys the lawful orders issued under the provisions of this Act or the rules made thereunder by the Government, the Commissioner or Joint Commissioner or Deputy Commissioner or the Assistant Commissioner; or
- (d) continuously neglects his duty or commits any malfeasance, misfeasance or breach of trust, in respect of the trust; or
- (e) misappropriates or deals improperly with the properties of the institution; or
- (f) is of unsound mind or is suffering from other mental defect or infirmity which would render him unfit to perform the functions and discharge the duties of a trustee or is suffering from leprosy or other loathsome disease; or

1. This sub-section was substituted by section 9 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment and Special Provisions), Act, 1976 (President's Act 24 of 1976).

2. These clauses were substituted by section 14 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1978 (Tamil Nadu Act 42 of 1978).

3. Sub-section (1-A) was inserted by Tamil Nadu Act 25 of 1995.

53. ¹[(1) இந்தப் பிரிவில், "உரிய அதிகாரி" என்னும் சொற்றொடர், இடத்திற்கேற்ப பொருள் மாறுபட்டாலன்றி,

²[அ) 46 ஆம் பிரிவின் (iii) ஆம் கூறின் படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏதேனும் சமய நிறுவனத்தின் அறங்காவலர் எவரையும் பொறுத்து அரசு என்று பொருள்படும்;

(ஆ) 46 ஆம் பிரிவின் (ii) ஆம் கூறின் படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏதேனும் சமய நிறுவனத்தின் அறங்காவலர் எவரையும் பொறுத்து ஆணையர் என்று பொருள்படும்;

(இ) 46 ஆம் பிரிவின் (i) ஆம் கூறின் படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏதேனும் சமய நிறுவனத்தின் அறங்காவலர் எவரையும் பொறுத்து, மேற்சொன்ன 46 ஆம் பிரிவின் படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படாத ஏதேனும் சமய நிறுவனத்தின் பரம்பரை அறங்காவலர் எவரையும் பொறுத்து இணை/துணை ஆணையர் என்று பொருள்படும்; மற்றும்

(ஈ) 46 ஆம் பிரிவின் படி வெளியிடப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படாத ஏதேனும் சமய நிறுவனத்தின் பரம்பரை வழியல்லாத அறங்காவலர் எவரையும் பொறுத்து உதவி ஆணையர் என்று பொருள்படும்.]

³[(1) (அ) . (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ளது எப்படியிருந்த போதிலும், இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, அரசும், சமய நிறுவனம் எதனின் அறங்காவலர் எவரையும் பொறுத்தவரை, உரிய அதிகார அமைப்பாக கொள்ளப்படுதல் வேண்டும்.]

(2) சமய நிறுவனத்தின் அறங்காவலர் எவரும்,—

(அ) இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பதை விட்டுவிடுவாராயின், அல்லது

(ஆ) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்கு இணங்க, அறங்காவலர் கடமைகளை ஆற்றவும், பதவிப்பணிகளைப் புரியவும் தவறுவாராயின், அல்லது

(இ) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதிகளின் வகைமுறைகளின்படி அரசினால், ஆணையரால் அல்லது இணை ஆணையரால் அல்லது துணை ஆணையரால் அல்லது உதவி ஆணையரால் இடப்பட்ட சட்டப்படியான ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதிருப்பாராயின், அல்லது.

(ஈ) அறங்காவலரைப் பொறுத்தவரை, தம் கடமையைத் தொடர்ந்து புறக்கணிப்பாராயின் அல்லது முரண்பிழை அல்லது முறைபிழை அல்லது நம்பிக்கை மோசடி எதனையும் செய்வாராயின், அல்லது

(உ) நிறுவனத்தின் சொத்தினைக் கையாடுவாராயின் அல்லது அதனை முறைகேடாக நிருவகிப்பாராயின், அல்லது

(ஊ) அறங்காவலரின் பதவிப்பணிகளை புரியவும் கடமைகளை ஆற்றவும் அவரைத் தகுதியற்றவராக ஆக்கக்கூடிய அளவிற்கு மனச்சீர்கேடுற்றவராக இருப்பாராயின் அல்லது வேறு மனநலக்குறைவினால் அல்லது தளர்ச்சியினால் துன்புறுவாராயின் அல்லது தொழுநோயினால் அல்லது வேறு அருவெறுக்கதக்க நோயினால் துன்புறுவாராயின், அல்லது

¹ இந்த உட்பிரிவு, 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம் மற்றும் சிறப்பு வகைமுறைகள்) சட்டத்தின் (குடியரசுத் தலைவர் சட்டம் 24/1976) 9 ஆம் பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

² இந்தக்கூறுகள், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 42/1978) 14 பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டன.

³ (1) (அ) உட்பிரிவு 25/1995 தமிழ்நாடு சட்டத்தால் புகுத்தப்பட்டது.

அறங்
காவலர்களை
இடைநீக்கம்
செய்ய, நீக்க
அல்லது
விலக்க
அதிகாரம்.

- (g) is sentenced by a criminal court for an offence involving moral delinquency, such sentence not have been reversed or the offence pardoned; or
- (h) is an undischarged insolvent; or
- (i) is interested in subsisting lease of any property, or contract made with or any work being done for, the religious institution or is in arrears of any kind due by him to the religious institution; or
- (j) acts adversely to the interests of the institution; or
- (jj) ¹[wilfully fails to pay the contribution payable under sub-section (1) of section 92 or the further sum payable under sub-section (2) of section 92 within the time allowed by or under clause (b) of sub-section (2) of section 94; or]
- (k) absents himself from three consecutive meetings of the trustees.

Explanation.—A meeting adjourned for want of quorum shall be deemed to be a meeting for the purpose of this clause; or

- (l) in the case of a Chairman of the Board of Trustees or a Managing or Executive trustee, refuses or delays to, or does not hand over charge to his successor.

(3) When it is proposed to take action under sub-section (2), the appropriate authority shall frame charges against the trustee concerned and give him an opportunity of meeting such charges, of testing the evidence adduced against him and of adducing evidence in his favour; and the order of suspension, removal or dismissal shall state the charges framed against the trustee, his explanation and the finding on each charge with the reasons therefor.

(4) Pending the disposal of the charges framed against the trustee, the appropriate authority may place the trustee under suspension and appoint a fit person to discharge the duties and perform the functions of the trustee.

(5) A trustee who is aggrieved by an order passed under sub-section (2), may within one month from the date of the receipt by him of the order of suspension, removal or dismissal, appeal against the order,—

- (i) where the order has been passed by the Commissioner, to the Government;

¹. This clause was inserted by section 22 (ii) (b) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1968 (Tamil Nadu Act 19 of 1968.)

(எ) ஒழுக்கத்தவற்றினை உள்ளடக்கிய குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு, அத்தகைய தண்டனைத் தீர்ப்பு எதிர்மாறாக்கப்படாதிருப்பின் அல்லது அந்தக் குற்றம் மன்னிக்கப்படாமல் இருக்குமாயின், அல்லது

(ஏ) விடுவிப்பு அளிக்கப்படாத நொடிப்பு நிலையராக இருப்பாராயின், அல்லது

(ஐ) சமய நிறுவனத்தினுடைய சொத்தில் இருந்துவரும் குத்தகையில் அல்லது அதனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது அதற்காகச் செய்யப்படும் பணி எதிலும் உரித்தமுடையராக இருப்பாராயின் அல்லது சமய நிறுவனத்திற்கு அவரால் கொடுபடவேண்டியதாக எவ்வகையான நிலுவைத்தொகையும் இருக்குமாயின், அல்லது

(ஓ) நிறுவனத்தின் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவாராயின், அல்லது

¹[(ஔ) 92 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி செலுத்தத்தக்க பங்களிப்பை அல்லது 92 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி செலுத்தத்தக்க மேலுமான தொகையை, 94 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஆ) பிரிவினாலோ அதன் வழியாகவோ அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்துவதற்கு வேண்டுமென்றே தவறுவாராயின்,]

(ஐ) அறங்காவலர்களின் மூன்று கூட்டங்களுக்குத் தொடர்ந்து வாராதிருப்பாராயின்,

விளக்கம்.— குறைவெண் இல்லாமையால் ஒத்திவைக்கப்பட்ட கூட்டமானது, இந்தக் கூறின் பொருட்டு ஒரு கூட்டமாகக் கொள்ளப்படும்; அல்லது

(ஓ) அறங்காவலர் குழுமத்தின் தலைவர் அல்லது மேலாண்மை அல்லது நிர்வாக அறங்காவலரைப் பொறுத்தவரை, அவருக்கு அடுத்துவருபவரிடம் பொறுப்பை ஒப்புவிக்க மறுப்பாராயின் அல்லது காலந்தாழ்வு செய்வாராயின் அல்லது ஒப்புவிக்காதிருப்பாராயின்,

அவரை உரிய அதிகாரி, இடைநீக்கம் செய்யலாம், நீக்கலாம் அல்லது விலக்கலாம்.

(3). (2) ஆம் உட்பிரிவின்படி நடவடிக்கை எடுக்கக் கருதப்படும்போது, உரிய அதிகாரி, தொடர்புடைய அறங்காவலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வளைந்து, அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு விடையளிக்கவும், அவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட சான்றினை ஆய்வு செய்யவும், அவர் சார்பாகச் சான்று கொடுக்கவும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்தல் வேண்டும் மற்றும் இடைநீக்கம் செய்யும், நீக்கும் அல்லது விலக்கும் ஆணையானது, அறங்காவலருக்கு எதிராக வளையப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவருடைய விளக்கத்தையும் ஒவ்வொரு குற்றச்சாட்டின்மீதான முடிவினையும் அதற்கான காரணங்களையும் விவரித்தல் வேண்டும்.

(4) அறங்காவலருக்கு எதிராக வளையப்பட்ட குற்றச்சாட்டுகளை முடிவு செய்யும் வரையில், உரிய அதிகாரி, அறங்காவலரை இடைநீக்கம் செய்து, அறங்காவலரின் கடமைகளை ஆற்றவும், பதவிப்பணிகளைப் புரியவும் தக்காரை அமர்த்தலாம்.

(5). (2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் குறையுற்ற அறங்காவலர், பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆணையை எதிர்த்து,—

(i) அந்த ஆணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, அரசுக்கு,

¹. இந்தக்கூறு, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/1968) 22 (ii) (-ஆ) பிரிவினால் புகுத்தப்பட்டது.

- (ii) where the order has been passed by the Joint Commissioner or Deputy Commissioner, to the Commissioner; and
- (iii) where the order has been passed by the Assistant Commissioner, to the Joint/Deputy Commissioner.

¹[(5A) A Trustee who is aggrieved by an order passed by the Government under sub-section (2) may, within Ninety days from the date of the receipt of such order by him, appeal against such order to High Court.]

(6) A hereditary trustee aggrieved by an order passed by the Commissioner or the Government under sub-section (5), may within ninety days from the date of the receipt of such order by him, institute a suit in the Court against such order.

54. (1) When a permanent vacancy occurs in the office of the hereditary trustee of a religious institution, the next in the line of succession shall be entitled to succeed to the office.

(2) When a temporary vacancy occurs in such an office by reason of the suspension of the hereditary trustee under sub-section (2) of section 53, the next in the line of succession shall be entitled to succeed and perform the functions of the trustee until his disability ceases.

(3) When a permanent or temporary vacancy occurs in such an office and there is a dispute respecting the right of succession to the office, or

when such vacancy cannot be filled up immediately, or when a hereditary trustee is a minor and has no guardian fit and willing to act as such or there is dispute respecting the person who is entitled to act as guardian, or when a hereditary trustee is by reason of unsoundness of mind or other mental or physical defect or infirmity unfit for performing the functions of the trustee

the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be, may appoint a fit person to perform the functions of the trustee of the institution until the disability of the hereditary trustee ceases or another hereditary trustee succeeds to the office or for such shorter term as the Joint Commissioner or the Deputy Commissioner as the case may be may direct.

Explanation.—In making any appointment under this sub-section, the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be, shall have due regard to the claims of members of the family, if any, entitled to the succession.

(4) Any person aggrieved by an order of the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be, under sub-section (3) may, within one month from the date of the receipt of the order by him, appeal against the order to the Commissioner.

(5) Nothing in this section shall be deemed to affect anything contained in the ²[Tamil Nadu] Court of Wards Act, 1902.

²[Tamil Nadu]
Act I of 1902

¹ Sub-section (5A) was inserted by Tamil Nadu Act 25 of 1995.

² These words were substituted for the word "Madras" by the Tamil Nadu Adaptation of Laws Order, 1969, as amended by the Tamil Nadu Adaptation of Laws (Second Amendment) Order, 1969.

(ii) அந்த ஆணை இணை/துணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, ஆணையருக்கு,

(iii) அந்த ஆணை உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, இணை/துணை ஆணையருக்கு

மேல் முறையீடு செய்யலாம்.

[5 (அ). (2) ஆம் உட்பிரிவின்படி அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் குறையுற்ற அறங்காவலர் ஒருவர், அத்தகைய ஆணை அவரால் பெறப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் அந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.]

(6). (5) ஆம் உட்பிரிவின்படி ஆணையரால் அல்லது அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணையால் குறையுற்ற பரம்பரை அறங்காவலர், அந்த ஆணை தம்மால் பெறப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் அந்த ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் உரிமை வழக்குத் தொடரலாம்.

54. (1) சமய நிறுவனத்தில் பரம்பரை அறங்காவலரின் பதவியில் நிலையான காலியிடம் ஏற்படும்போது, வாரிசுரிமையின் வழியிலுள்ள அடுத்தவர், அந்தப் பதவிக்கு அடுத்துவருவதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

(2). 53 ஆம் பிரிவின(2) ஆம் உட்பிரிவின்படி பரம்பரை அறங்காவலரின் இடைநீக்கம் காரணமாக அந்தப் பதவியில் தற்காலிகக் காலியிடம் ஏற்படும்போது, வாரிசுரிமையின் வழியிலுள்ள அடுத்தவர், அடுத்து வருவதற்கும், அறங்காவலரின் பதவிப் பணிகளைப் புரிவதற்கும், அவரிடமுள்ள குறைபாடு அற்றுப்போகும் வரையில், உரிமை கொண்டவர் ஆவார்.

(3) அத்தகைய பதவியில் நிலையான அல்லது தற்காலிகமான காலியிடம் ஏற்பட்டு, அந்தப் பதவியின் வாரிசுரிமை பற்றிப் பூசல் இருக்கும்போது, அல்லது

அத்தகைய காலியிடம் உடனடியாக நிரப்பப்பட முடியாமல் இருக்கும்போது அல்லது பரம்பரை அறங்காவலர் இளையராக இருந்து, அவருக்குக் காப்பாளராகச் செயற்படுவதற்குத் தகுதியும் விருப்பமுள்ளவர் இல்லாதிருக்கும்போது அல்லது காப்பாளராகச் செயற்படுவதற்கு உரிமைகொண்டவரைப்பற்றிப் பூசல் இருக்கும்போது, அல்லது பரம்பரை அறங்காவலர் மனச்சீர்கேடு அல்லது வேறு மனநல அல்லது உடல்நலக் குறைபாடு அல்லது தளர்ச்சி காரணமாக அறங்காவலரின் பதவிப் பணிகளை புரிவதற்குத் தகுதியற்றவராக இருக்கும்போது,

பரம்பரை அறங்காவலரின் குறைபாடு அற்றுப்போகும் வரையில் அல்லது வேறொரு பரம்பரை அறங்காவலர் அப்பதவிக்கு அடுத்துவரும் வரையில் அல்லது இணை ஆணையர் அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையர் பணிக்கலாகும் குறைவான காலஅளவுக்கு, நிறுவனத்தின் அறங்காவலருடைய பதவிப்பணிகளைப் புரிவதற்கு இணை ஆணையர், அல்லது, நேர்வுக்கேற்ப, துணை ஆணையர் தக்காரை அமர்த்தலாம்.

விளக்கம்.—இந்த உட்பிரிவின்படி அமர்த்துகை எதனையும் செய்கையில், இணை ஆணையர் அல்லது, நேர்வுக்கேற்ப, துணை ஆணையர், வாரிசுரிமைக்கு உரிமைகொண்ட குடும்பத்தின் உறுப்பினர்கள், எவரேனுமிருப்பின், அவர்களின் கோருரிமைகளை உரியவாறு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(4). (3) ஆம் உட்பிரிவின்படி இணை ஆணையரின் அல்லது, நேர்வுக்கேற்ப, துணை ஆணையரின் ஆணையால் குறையுற்றவர் எவரும், அவரால் ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், அந்த ஆணையை எதிர்த்து ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

(5) இந்தப் பிரிவிலுள்ள எதுவும், 1902 ஆம் ஆண்டு [தமிழ்நாடு] காப்பாயங்கள் சட்டத்தில் அடங்கியுள்ள எதனையும் பாதிப்பதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

¹ (5 (அ)) உட்பிரிவு 25/1995 தமிழ்நாடு சட்டத்தால் புகுத்தப்பட்டது.

² இந்தச் சொற்கள் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் இணக்க (இரண்டாம் திருத்தம்) ஆணையால் திருத்தம் செய்யப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் இணக்க ஆணையால் "சென்னை" என்ற சொல்லுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன.

பரம்பரை
அறங்
காவலரின்
பதவியிலுள்ள
காலி
யிடங்களை
நிரப்புதல்.

Appointment of office-holders and servants in religious institutions.

55. (1) Vacancies, whether permanent or temporary, among the office-holders or servants of a religious institution shall be filled up by the trustee ¹[in all cases.]

²[*Explanation.*—The expression 'office-holders or servants' shall include archakas and pujaries.]

³[(2) No person shall be entitled to appointment to any vacancy referred to in sub-section (1) merely on the ground that he is next in the line of succession to the last holder of the office.]

⁴[(3) * * *]

(4) Any person aggrieved by an order of the trustee under ⁵[sub-section (1)] may, within one month from the date of the receipt of the order by him, appeal against the order to the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be.

Punishment of office-holders and servants in religious institutions.

56. (1) All office-holders and servants attached to a religious institution or in receipt of any emolument or perquisite therefrom shall, ⁶[* * *] be controlled by the trustee; and the trustee may, after following the prescribed procedure, if any, fine, suspend, remove or dismiss any of them for breach of trust, incapacity, disobedience of orders, neglect of duty, misconduct or other sufficient cause.

(2) Any office-holder or servant punished by a trustee under sub-section (1) may, within one month from the date of the receipt of the order by him, appeal against the order to the Joint Commissioner or the Deputy Commissioner, as the case may be.

⁷[(3) * * * * *]

57. Notwithstanding anything contained in any scheme or deemed to have been settled under this Act, or any decree or usage to the contrary, the trustee of a religious institution shall have power, subject to such conditions as the Commissioner may, by general or special order, direct, to fix fees for the performance of any service, ritual or ceremony in such religious institution and to determine what portion, if any, of such fees shall be paid to the archakas or other office-holders or servants of such religious institution.

Power to fix fees for services, etc., and to determine their apportionment.

1. These words were substituted by section 2 (1) (i) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1970 (Tamil Nadu Act 2 of 1971).

2. This explanation was added by section 2 (1) (ii), *ibid.*

3. This sub-section was substituted by section 2 (2), *ibid.*

4. This sub-section was omitted by section 2 (3), *ibid.*

5. This expression was substituted by section 2 (4) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1970 (Tamil Nadu Act 2 of 1971.)

6. This was omitted by section 3 (1) of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Act, 1970 (Tamil Nadu Act 2 of 1971.)

7. This sub-section was omitted by section 3 (2), *ibid.*

55. (1) சமய நிறுவனத்தில் பதவி வகிப்பவர்கள் அல்லது பணியாளர்களுக்கிடையே ஏற்படும் காலியிடங்கள், அவை நிலையானவையானாலும், தற்காலிகமானவையானாலும், '[அனைத்து நேர்வுகளிலும்] அறங்காவலரால் நிரப்பப்படுதல் வேண்டும்.

சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர்களையும் பணியாளர்களையும் அமர்த்துதல்.

²[விளக்கம்.—பதவி வகிப்பவர்கள் அல்லது பணியாளர்கள்' என்னும் சொற்றொடர் அர்ச்சகர்களையும், பூசாரிகளையும் உள்ளடக்குதல் வேண்டும்.]

³[(2). (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட காலியிடம் எதிலும் அமர்த்துவதற்கு, கடைசியாகப் பதவி வகித்தவருக்கு, வாரிசுரிமையில் அவர் அடுத்தவராக இருக்கிறார் என்னும் காரணத்தின் பேரில் மட்டும், ஆள் எவரும் உரிமைகொண்டவர் ஆகார்]

⁴[(3) ****]

(4). ⁵[(1) ஆம் உட்பிரிவின்]படி அறங்காவலரின் ஆணையினால் குறையுற்றவர் எவரும், அந்த ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், அந்த ஆணையை எதிர்த்து இணை ஆணையருக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

56. (1) சமய நிறுவனத்தைச் சேர்ந்த அல்லது அதிலிருந்து பதவியுதியம் அல்லது இடை ஆதாயம் எதையும் பெறுகிற பதவி வகிப்பவர்கள், பணியாளர்கள் ஆகிய அனைவரும் அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் '[****] இருத்தல் வேண்டும், மற்றும் நம்பிக்கை மோசடி, திறனின்மை, ஆணைகளுக்குக் கீழ்ப்படியாமை, கடமையைப் புறக்கணித்தல், தவறான நடத்தை அல்லது வேறு போதிய காரணத்திற்காக, அறங்காவலர் வகுத்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றிய பின்பு, அவர்களில் எவருக்கும் அபராதம் விதிக்கலாம், அவர்களில் எவரையும் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யலாம், நீக்கலாம், அல்லது விதிக்கலாம்.

சமய நிறுவனங்களில் பதவி வகிப்பவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தண்டனை அளித்தல்.

(2). (1) ஆம் உட்பிரிவின்படி அறங்காவலர் ஒருவரால் தண்டிக்கப்பட்ட பதவி வகிப்பவர் அல்லது பணியாளர் எவரும், தாம் அந்த ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆணையை எதிர்த்து இணை ஆணையருக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

⁷[(3)***]

57. இந்தச் சட்டத்தின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அல்லது ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட திட்டம் எதிலும் அல்லது மாறான தீர்ப்பாணை அல்லது வழக்கம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், சமய நிறுவனத்தின் அறங்காவலர் அத்தகைய சமய நிறுவனத்தின் பணி, சடங்குமுறை அல்லது சடங்கு எதையும் புரிவதற்காகக் கட்டணங்களை நிருணயிப்பதற்கும், அத்தகைய கட்டணங்களில் எந்த அளவுப்பகுதி, ஏதேனுமிருப்பின், அது அத்தகைய சமய நிறுவனத்தின் அர்ச்சகர்கள் அல்லது மற்ற பதவி வகிப்பவர்கள் அல்லது பணியாளர்களுக்கு கொடுக்கப்படுதல் வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கும் ஆணையர், பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாகப் பணிக்கலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகாரம் உடையவர் ஆவார்.

பணிகள் முதலான வற்றிற்காகக் கட்டணங்களை நிருணயிப்பதற்கும் அவற்றைப் பங்கீடு செய்வதை முடிவு செய்வதற்கும் அதிகாரம்.

1. இந்தச் சொற்கள் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 2/1971) 2 (1) (i) ஆம் பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டன.

2. இந்த விளக்கம், மேற்படிச் சட்டத்தின் 2 (1) (ii) பிரிவால் சேர்க்கப்பட்டது.

3. இந்த உட்பிரிவு, மேற்படிச் சட்டத்தின் 2 (2) பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

4. இந்த உட்பிரிவு, மேற்படிச் சட்டத்தின் 2(3) பிரிவால் விட்டுவிடப்பட்டது

5. இந்தச் சொற்றொடர், 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 2/1971) 2 (4) பிரிவால் மாற்றாக அமைக்கப்பட்டது.

6. இது 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 2/1971) 3(1) பிரிவால் விட்டுவிடப்பட்டது.

7. இந்த உட்பிரிவு, மேற்படிச் சட்டத்தின் 3(2) பிரிவால் விட்டுவிடப்பட்டது

Fixing of
standard
scales of
expenditure.

58. (1) The trustee of a religious institution shall submit to the Assistant Commissioner if the institution is not included in the list published under section 46 and to the Commissioner if the institution is so included, within three months from the date of the commencement of this Act, or the date of the inclusion of the institution in the list aforesaid or within such further time as may be allowed by the Assistant Commissioner or the Commissioner, as the case may be, proposals for fixing the *dhittam* or scale of expenditure in the institution, and the amounts which should be allotted to the various objects connected with such institution or the proportions in which the income or other property of the institution may be applied to such objects:

Provided that this sub-section shall not apply to any institution in respect of which proposals have been submitted to Assistant Commissioner or the Commissioner, as the case may be, before the date of commencement of this Act.

(2) The trustee shall publish such proposals at the premises of the institution and in such other manner as may be required by the Assistant Commissioner or the Commissioner, as the case may be, together with a notice stating that, within one month from the date of such publication, any person having interest may submit objections or suggestions to the Assistant Commissioner or the Commissioner.

(3) After the expiry of the said period, the Assistant Commissioner or the Commissioner shall, after considering any objections and suggestions received, pass such order as he may think fit on such proposals, having regard to the established usage of the institution and its financial position; and a copy of the order shall be communicated to the trustee.

The order of the Assistant Commissioner or the Commissioner shall be published in the prescribed manner.

(4) Against an order passed by the Assistant Commissioner under sub-section (3), the trustee or any person having interest may, within one month from the date of the receipt of the order by the trustee, appeal to the Joint/Deputy Commissioner and if the trustee or such person is aggrieved by the order of the Joint/Deputy Commissioner, he may, within one month from the date of the receipt of such order, appeal to the Commissioner.

(5) The trustee shall scrutinize the particulars of *dhittam* or scale of expenditure every three years and submit to the Assistant Commissioner or the Commissioner, as the case may be, proposals for altering the *dhittam* or scale of expenditure and the provisions of sub-sections (2), (3) and (4) shall apply in relation to the alteration of such *dhittam* or scale of expenditure as they apply in relation to the fixing of *dhittam* or scale of expenditure:

Provided that the Assistant Commissioner or the Commissioner may, at any time, on his own motion, for reasons to be recorded in writing, direct the trustee to alter the *dhittam* or scale of expenditure and the procedure for such alteration shall be the same as laid down in this section.

58. (1) சமய நிறுவனத்தின் அறங்காவலர் 46 ஆம் பிரிவின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் அந்த நிறுவனம் சேர்க்கப்படாமல் இருப்பின், உதவி ஆணையருக்கும், அந்த நிறுவனம் அவ்வாறு சேர்க்கப்பட்டிருப்பின் ஆணையருக்கும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து அல்லது மேற்சொன்ன பட்டியலில் அந்த நிறுவனம் சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அல்லது உதவி ஆணையரால் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையரால் அனுமதிக்கப்படலாகும் மேலுமான காலத்திற்குள், அந்த நிறுவனத்தின் திட்டம் அல்லது செலவு வீதத்தையும் மற்றும் அத்தகைய நிறுவனத்துடன் தொடர்புடைய பற்பல நோக்கங்களுக்காக ஒதுக்கப்படவேண்டிய தொகைகளையும் அல்லது அத்தகைய நோக்கங்களுக்கு நிறுவனத்தின் வருமானம் அல்லது வேறு சொத்து பயன்படுத்தப்படலாகும் விகிதங்களையும் குறிப்பதற்காகச் செயற்குறிப்புகளை அனுப்புதல் வேண்டும்:

வரம்புரையாக: இந்த உட்பிரிவு, எந்த நிறுவனத்தின் செயற்குறிப்புகள் உதவி ஆணையருக்கு அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையருக்கு இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்பு அனுப்பப்பட்டுள்ளனவோ அந்த நிறுவனம் எதற்கும், பொருந்துதல் ஆகாது.

(2) அறங்காவலர் அத்தகைய செயற்குறிப்புகளை நிறுவனம் இருக்கின்ற இடத்திலும் மற்றும் உதவி ஆணையரால் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையரால் வேண்டுறுத்தப்படலாகிற வேறு முறையிலும் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் உரித்தமுடையவர் எவரும் மறுப்புகளை உதவி ஆணையருக்கு அனுப்பலாம் என்று உரைக்கின்ற ஓர் அறிவிப்புடன் சேர்த்து, வெளியிடுதல் வேண்டும்.

(3) மேற்சொன்ன கால அளவு முடிவடைந்த பின்பு, உதவி ஆணையர் அல்லது ஆணையர், பெறப்பட்ட மறுப்புகளையும், குறிப்புரைகளையும் பரிசீலனை செய்த பின்பு, அத்தகைய செயற்குறிப்புகளின்மீது, நிறுவனத்தின் நிலையான வழக்கத்தையும், அதன் நிதிநிலைமையையும் கவனத்தில்கொண்டு தாம் தக்கதெனக் கருதலாகும் ஆணையைப் பிறப்பிக்கலாம் மற்றும் அந்த ஆணையின் படி ஒன்று அறங்காவலருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

உதவி ஆணையரின் அல்லது ஆணையரின் ஆணை வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.

(4). (3) ஆம் உட்பிரிவின்படி உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து, அறங்காவலரோ அல்லது உரித்தமுடையவர் எவருமோ, அறங்காவலர் அந்த ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இணை/துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம் மற்றும் இணை/துணை ஆணையரின் ஆணையால் குறையுற்றிருக்கிறவர் எவரும், அந்த ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

(5) அறங்காவலர் திட்டம் அல்லது செலவு வீதத்தின் விவரங்களை ஒவ்வொரு மூன்றாண்டும் கூர்ந்தாய்வு செய்து, திட்டம் அல்லது செலவு வீதத்தை மாற்றுவதற்கான செயற்குறிப்புகளை உதவி ஆணையர் அல்லது, நேர்வுக்கேற்ப, ஆணையருக்கு அனுப்புதல் வேண்டும், மற்றும் (2), (3), (4) ஆகிய உட்பிரிவுகளின் வகைமுறைகள், திட்டம் அல்லது செலவு வீதத்தைக் குறிப்பது தொடர்பாக பொருந்துவது போன்றே, அவை அத்தகைய திட்டம் அல்லது செலவு வீதத்தின் மாறுதல் தொடர்பாகவும் பொருந்துதல் வேண்டும்:

வரம்புரையாக: உதவி ஆணையர் அல்லது ஆணையர், எந்தக் காலத்திலும், தாமாகவே, எழுத்து வடிவில் பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காகத் திட்டம் அல்லது செலவு வீதத்தை மாறுதல் செய்யும்படி அறங்காவலரைப் பணிக்கலாம்; மற்றும் அத்தகைய மாறுதலுக்கான நடைமுறை இந்தப் பிரிவில் சொல்லப்பட்டபடியானதாகவே இருத்தல் வேண்டும்.